

# 6. னாக்டுக்குரூபாக்டர்

விலை ஆணை 8.

[ மதிப்பு ரை ]

[ கிரியைக்குடி ஊழியர் : 13-12-1927]

மொழிபெயர்ப்பு ஆசிரியர் :— ஆர். நாராயணசாமி அம்யர்.

சுவாமி விவேகாநந்தரைக் குறித்தும், ராமகிருஷ்ண பரமஹம்சஸைக் குறித்தும் அறிமுகம் செய்விக்கப்பட வேண்டியவர் இரார். ராமகிருஷ்ண பரமஹம்ஸானு ஆன்ம வளர்ச்சிபற்றி, பல முக்கிய நிகழ்ச்சிகளைக் குறித்து அழகுபட, சுவாமி விவேகாநந்தர் அமெரிக்காவில் செய்ததோர் சொற்பொழிவின் மொழிபெயர்ப்பாகும் இச் சிறு நூல் ... . சுவாமி விவேகாநந்தரின் தெளிந்த நோக்கத்தைக் காட்டுவதற்காக, இங் நூலினின்றும் கீழ் வரும் பகுதியை எடுத்துத் தருகிறோம்:—

“நீ உண்மையில் சீர்திருத்தம் செய்ய வல்லவருக வேண்டுமானால், உள்ளிடம் அவசிய மிகுக்கவேண்டிய அம்சங்கள் மூன்று உண்டு. முதல்முதலாக அனுதாபம் வேண்டியது. உண்மையாகவே உண்ணுடைய சகோதரர்களிடம் அனுதாபம் உணக்குண்டா? உலகத்தில் இவ்வளவு துக்கங்களும் அறிவினரும் மூடபக்தியும் இருக்கின்றனவென்று உண்மையாகவே உணருகிறோயா? மனிதர்கள் என்சகோதரர்கள் என்ற உண்மையான அறிவு உணக்கிருக்கிறதா? இவ்வித அபிப்பிராயம் உள் சீர முழுமையும் குடுகொள்ளுகிறதா? .... பழைய கொள்கைகளெல்லாம் மூடபக்தியாகவே இருக்கலாம்; ஆனால், இந்த மூடபக்தித் தொகுதிகளைச் சுற்றி உள்ளும் புறமும் பொன்மயமான உண்மைப் பொருள்கள் பரந்து கிடக்கின்றன.....பொருளுக்காக ஆசைப்படாமலும், பெருமைக்காகவும் அதிகாரத்திற்காகவும் நீ தாபமடையாமலு மிகுப்பது நிச்சயங்தானே? உலகமுழுமையும் எழும்பி உன்னை அழுக்க வேண்டுமென்ற விரும்பினாலும் உண்ணுடைய கொள்கைகளின்படி நீ உறுதியாய் நின்று வேலைசெய்ய முடியுமென்று நிச்சயமாய் நினைக்கிறோயா? உணக்கு வேண்டியது இன்னதென்று நிச்சயமாய்த் தெரியுமா? உன் கடமையைச் செய்து முடிப்பாயா? உண்ணுயிரோ போய்விடக்கூடிய நிலையிலிருக்கும்போதுகட, தனியே நின்று செய்து முடிப்பாயா? .... இப்படியெல்லாம் இருக்க முடிந்தால், நீ உண்மையில் சீர்கிருத்தஞ்சு செய்ய வல்லவன்தான்; நீ ஒரு உபாத்தியாயனே, ஆசாரியனே, மனிதவர்க்கத்தையே நீ இரட்சிக்கத் தகுந்தவன்.”

2.


கடவுள் துணை.

## நால்லூரியின் செய்துகூடும்

நால்லூரியின்.—

திருவென்னேய் நல்லூர்

இந்தியா உபாத்தியாயர் அவர்கள்



அந்தாசீல புதிய முறையில் அமைத்தேழுதியவரீ:

அ. மஹா சேஷன் செட்டியார் அவர்கள்.

இவர் திருமுருகார்த்துப்படை பரிமேலமுகர் உரை, நீதிமெற்றிவிளக்கம் விருத்தியுரை, மாதர்ஸீதி முதலிய நோல்களைப் புதிய முறையில் அமைத்துக் கொடுத்தவரும், சாமாவளி கதம்பத்தை ஸம்ஸ்கருத உச்சரிப்புக் கிணங்க நூதன முறையில் தமிழில் எழுதித் தொகுத்தவரும், யஜு-ஸ் த்ரிகால ஸந்தியா வந்தஞ மங்கிரத்தை ஸம்ஸ்கிருத உச்சரிப்புக் கிணங்குப் புதிய முறையில் விசேஷத்துக் குறிப்புகளுடன் எழுதியவரும், மஹான்-ஶாது-ஸ்ரீ-ஷை-இந்தின சுற்றுந அவர்களின் பாத சேகாருமானவர்.

ஸ்ரீ ஜாதி இந்தின சுற்றுந புத்தகசாலை,  
4/31, நயினியப்பாய க்கண் தெரு,

பார்க் டவுன், சென்னை,  
விழை [ரூப] விழை அனை 8.


[1928]

முனிவர் பலர் தத்தம் பெயரினாற் செய்த தரும  
நாவில் இனிமை தரும் ஆசாரம், வியவகாரம், பிராயச்  
சித்தம் என்னும் முக்காண்டங்களில், எழிலான வியவ  
கார காண்டத்திலே இராசப்ப உபாத்தியாயரால் சிற  
சில எடுத்து இயற்றமிழினாலே மநுநீதி சுதகம் என்று  
அருள் வடிவமான பழமைல் நாதர்மேற் பாடப்பட்டது  
இந்நாலாமென்க.

Copy-right Registered and All Rights Reserved  
of this book belongs to.

**SRI SADHU RATHNA SARGURU BOOK-DEPOT**

Park Town P. O, Madras.



நீதிகளைப் புகட்டும் நூல்

மாதர்கள் தேவே நூல்

குடும்பத்தை ஒழுங்காக நடத்தும் சிறந்த நூல்

## மாதர்ந்தி

[முன்று பார்வம்]

பத்திரிகைகளால் புகழுப்பெற்ற

## திருத்தமான ५-ம் பதிப்பு

[அ. மஹாதேவ செட்டியாரவர்களால்  
புதிய முறையில் அமைக்கப்பெற்றது.]

இந்நூலைப் பற்றி எங்களுக்குத் தினமும் அநேக ஆர்டர்கள் வந்து குவிகின்றன. ஒவ்வொரு இல்லத்திலும் இந்நூல் அவசியம் இருக்கவேண்டுமாதலால், இந்நூலைக் கண்டோர் யாவரும் தம் பஞ்சு மித்திரர்களுக்கும் தம் புத்திரிகளுக்கும் மனைவிமார்களுக்கும் வாங்கிக் கொடுக்கின்றனர். இந்நூலில் ஒன்றை வாங்கிப் பரிசு மளிக்கின்றனர். நீதியுடன் இல்வாழ்க்கையை ஒழுக்கமாக நடத்துவதற்கு அறியாதவருக்குத் துண்பமேதவிர இன்பம் ஐங்கிப்பதில்லை என்பது உறுதியாம். இந்நூல் கல்விகற்கும் பர்வம், கணவரோடு கூடி வாழும் பர்வம், முதுமைப்பர்வம் என மூன்று பர்வங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றது; ஒவ்வொரு பர்வத்திலும், மாதர்கள் நீதியாக வாழ்வதற்குரிய அநேக நீதிகளும், அங் நீதிகளைப் போதிக்கும் கதைகளும், அநேக நீதிகளின் மேற்கோள்களும் விளக்கமாக எழுதப்பட்டிருக்கின்றன.

இம் மாதிரியான நூல் இதுகாறும் தமிழில் வெளிவந்ததில்லை; இந்நூல் ५-பதிப்பாக வெளிவந்திருப்பதே இதற்குப் போதுமான நற்சாக்ஷியாகும். இந்நூல் கலியாணமான பெண்களுக்கும் இனி மேல் கலியாணம் செய்துகொள்ளும் பெண்களுக்கும் மிக அவசியமான பொக்கிஷமாகும். உயர்ந்த கிளேஸ் கடிதத்தில் அச்சிடப்பட்டு, அழகிய பயின்டுடன் விலை ரூபா 1—0—0.

உயர்ந்த பெதர்வெயிட்டுக் கடிதத்தில் அச்சிடப்பட்டு, காலிக் கோ ஸ்பெஷல் பயின்டுடன் கூடியது விலை ரூபா 1—8—0

கடவுள் துணை

## அணிந்துரை

கல்வியறிவிற் சிறந்த பெரியோர்களுக்கு அடியிற் கை  
யொப்பமிட்ட அடிசீபன் வணக்கமாகத் தெரிவித்துக் கொள்  
வது:

மநாந்தி சதகம் என்னும் பெயரோடுகூடிய ஓர் சதகம் நெடுங்  
காலத்திற்கு முன் வெளிவந்துளது பலர்க்குந் தெரிந்திருத்  
தல் கூடும். இதன் ஆசிரியர் திருவெண்ணெய் நல்லூர்-ஸ்ரீமத்  
இராசப்ப உபாத்தியாபர் அவர்கள்; இராசப்ப நாவலர் என்றும்  
வழங்கப்படுவர்.

இந்நாலை வாசிப்பதற்கு முன் இந்நால் வரலாற்றைப்பற்றிச் சிறிதேனும் தெரிந்திருப்பது நலமாகையால், அஃது இங்குச் சுருக்கமாகக் கூறப்படுகிறது. இந்நாலாசிரியர் தமது  
நாலின் ஆரம்பத்தில் காப்புச் செய்யுளின் கீழ், நால் வரலாறும்  
அவையடக்கமும் என்ற தலைப்புக் கொடுத்து ஓர் செய்யுள்  
பாடியுள்ளார். அதனால் இந்நால் வரலாறு தெரியவருகிறது.  
இதன் விவரம் வருமாறு:—

மநு, பிதாமகன், நாரதன், தேவலன், கேளதமன், சங்கலி  
தன், வியாசன், மர்சி, பிரகற்பதி, வசிஷ்டன், அத்திரி, யாஞ்ஞ  
வற்கியன், பிரூது, போதாயனன், இயமன், விஷ்ணு, தூரே  
சுரன், காத்தியாயனன் முதலிய முநிவர்கள் தங்கள் தங்கள்  
பெயரினால் ஸ்மிருதிகள் அருளிச்செப்தனர். மேடு ஸ்மிருதி  
கள் என்னும் தரும சாஸ்திரங்களில் ஆசார காண்டம், வியவ  
கார காண்டம், பிராயச்சித்த காண்டம் என்னும் முப்பகுதிகள்  
அடங்கியுள்ளன. மேடு முப்பகுதிகளுள் விபவகாரகாண்டத்தி

லேயுள்ள விஷயங்களுள் சிலவற்றை நம் தமிழ்மக்கள் அறிந்து கொள்வான் வேண்டி இந் நூலாசிரியர் தமிழ்ச் செய்யுளிற் பாடி, ஒரு நூலாகத் தமிழுலகத்துக்கு அளித்தனர்.

இந்நாலுள் பெரும்பான்மையாக வியவகார சம்பந்தமா யுள்ள விஷயங்களும், சிறபான்மையாக நீதிவிஷயங்களும் அடக்கியுள்ளன. பலவிதமான வியவகாரத் துறையுள் பிரவேசிப் போர்க்கு இந்நால் பயன் தருவதாம். வியவகாரத்தில் ஈடுபடாத வர்களும், வியவகார விஷயத்தில் சிறிதும் பயிற்சியில்லாதவர்களும் இந்நாலே வாசிப்பாராயின், அஞ்சோர்க்கு வியவகார விஷயத்தில் பயிற்சி உண்டாகும். மேலும், இந்நால், அருள்வடிவ மான பழுமலைநாதர்மேல் துதிநூலாயும் அமைந்துள்ளது. இந்நாலின் ஓவ்வொரு பாடங்கள் ஈற்றிலும் துதி காணப்படுகிறது. இதேபோன்று ஆத்திரிக்குடி புராணம் என்னும் நூலின் ஓவ்வொரு செய்யுளிலும் நீதியும் துதியும் அமைந்துள்ளன.

\* மநு ஸ்மிருதி யென்னும் மநுதர்ம சாஸ்திரமானது எல்லா ஸ்மிருதிகட்டும் தலைமையாயுள்ளது. “இந்த ஸ்மிருதி கூறிய விஷயங்களுக்கு விரோதமாக இதர ஸ்மிருதிகள் கூறின், அவை பிரமாணங்களாக” என்று ஆன்னேர் கூறுவார். இந்த ஸ்மிருதி கூறிய சில விஷயங்கள் இக்கால அநுஷ்டானத்தி லில்லை; முன் யுகங்களிற் பிரமாணமாயிருந்தன. இக் கலீயுகத்திற் பிரமாணமா யுள்ளது ஸ்ரீ பராஸர ப்ரஹ்மரிஷி இயற்றியருளிய பராசர ஸ்மிருதியோகும். இந்த ஸ்மிருதிதான் இக்காலத்தில் அநுஷ்டானத்தி லிருப்பதாம்.

“மநுஸ்மிருதி கூறியுள்ள விஷயங்களிற் பல ஆகேஷ்பத்திற் கிடமாயுள்ளன” என்றும், “புராண இதிகாசங்களாற் கூறப் பட்டுள்ள ஜாதி சம்பந்தமான விஷயங்களும் ஆகேஷ்பத்திற்

\* மநு தர்ம சாஸ்திர வசனம், உயர்ந்த காலிகோ பயின்டுடன் விலை ரூபா 2.

கிடமாயுள்ளன’’ என்றும் கூறப்படுகின்றன. அவற்றைப்பற்றிப் பத்திரிகைகளில் பலமான கண்டனங்களும் வெளிவந்து கொண்டுள்ளன.

“ஓரே குற்றத்தைப் பிராமணன் செய்தால் அவனுக்கு ஒரு விதமான தீர்ப்பும், இதர ஜாதியார்கள் செய்தால் அவர்களுக்கு வேறொருவிதமானதீர்ப்பும் மநுஸ்மிருதியால் கூறப்பட்டுள்ளன. பிராமணர்கள் ஒவ்வொரு துறையிலும் தங்களுக்கும் தங்கள் சார்பார்களுக்கும் எவ்வளவு சாதகங்கள் தேடிக்கொள்ள வேண்டுமோ அவ்வளவு சாதகங்களையும் ஸ்மிருதிகளிலும் பூராணத்திகாசங்களிலும் சட்டதிட்டங்களாக அமைத்துக்கொண்டு இதரஜாதியார்களை நெடுங்காலமாகத் தலையெடுக்க வொட்டாமல் அடக்கி ஆண்டுகொண்டு வருகிறார்கள்” என்று சிலர் கூறுகின்றனர்.

மநுஸ்மிருதியால் கூறப்பட்டுள்ள சில தண்டனை விஷயங்களைப் பார்வையிடும்போது, அவற்றை வாசிப்போர்க்குக் குடல் நடுக்கம் உண்டாதல் கூடும்; ‘இப்படிப்பட்ட கொடுமையான சட்டதிட்டங்களும் அக்காலத்தில் அதுஷ்டானத்தில் இருந்து கொண்டுவந்தனவல்லதோ’ என்று மனம் பறதக்கும்.

மநுஸ்மிருதியாற் கூறப்பட்டுள்ள ஆர்மூட்டி விஷயங்களைப் பற்றிச் சிலர் ஓர்ச்சித் சமாதானம் கூறுகின்றனர். அவ்வளவு வருமாறு:—‘ஷட் ஸ்மிருதியால் கூறப்பட்டுள்ள விஷயங்கள் அவ்வளவும் மநு என்பவரின் சொந்த அபிப்பிராயம் அன்று’ என்பதும், ‘அக்காலத்தில் அதுஷ்டானத்திலிருந்து விஷயங்களையெல்லாம் அவர் ஒரு கோவைப்படுத்தி ஸ்மிருதி யேற்படுத்தினார்’ என்பதுமேயாம். இது எவ்வளவுதாரம் உண்மையா மென்பதை ஈசனே அறியவேண்டும். நாம் ஒன்றும் கூறுவதற்கில்லை. நிற்க;

“வேதங்களை ஆராய்ச்சி செய்தால் ஜாதி சம்பந்தமான விஷபங்கட்டு அவற்றில் ஆதார மில்லீ” என்பர் சிலர். “புராணத்திகாச காலங்களிலேதான் ஜாதிக் கட்டுப்பாடு உண்டா யிற்று” என்பர் சிலர்.

“இன்றோர்கள் அக்காலத்தில் தொழிலில் முன்னிட்டு நான்கு ஜாதிகள் ஏற்படுத்தினார்கள்” என்றும், “பிறகு காலங்கு செல்லச் செல்ல மதி குறைந்தவர் ஆதிக் கோட்பாட்டை மறந்தோ, அல்லது மறைத்தோ ‘பிறப்பினுலையே உயர்ந்த ஜாதி’ என்றும், ‘தாழ்ந்த ஜாதி’ என்றும் கூறி ஒரு கட்டுப்பாட்டை அமைத்துக் கொண்டனர்” என்றும், “இதற்குத் தகுந்தவாறு புராணத்திகாசங்களில் பிரமாணங்கள் அமைத்துக்கொண்டனர்” என்றும் சிலர் கூறுப்

“உயர்ந்த ஜாதியிற் பிறந்தவன் தாழ்ந்த ஜாதியில் இரிப் பிறவான்” என்பர் சிலர். “உயர்ந்த ஜாதியிற் பிறந்தவன் மீண் மீண் தாழ்ந்த ஜாதியிற் பிறவான் என்று கூறுவது கூடாது” என்றும், “விணைப்பயனுக்குத் தக்கவாறு மீண்டும் தாழ்ந்த யோனிகளிலும் பிறத்தல் கூடும்” என்றும், “இதற்குச் சில சரித் திரங்களே சான்று” என்றும் வேறு சிலர் கூறுவார்.

இவ்விதம் ஒரு பகுதித்தார் கூறுவதை மற்றொரு பகுதித்தார் மறுப்பதும், ஒவ்வொரு பகுதித்தாரும் தாங்கள் மறுத்த விஷயங்களுக்குப் பலமான ஆதாரங்களைப்பத்திரிகைளில் பலமான வாதங்கள் வெளியிடுவதுமாயிருக்கின்றனர். அவற்றையெல்லாம் இச் சிறு நூலில் கூறுவதென்றால் விஷயம் மிக விரிந்துபோம். நெடுங்காலமாகப் பிரமணர் பிரமணர்ஸ்தார் ஆகிய இரு தரத்தாருள்ளும் ஒற்றுமை குறைந்து வருவதும், வைஷும்மியம் மிகுந்துகொண்டு வருவதும் மிக வருந்தத்தக்கனவேபாம். இவ்வித துரவஸ்தை நீங்கி நாடு சேஷம்ப்படும் காலம் என்று வருமோ? அறியோம்.

‘எத்தால் வாழலாம், ஒத்தால் வாழலாம்’ என்பது ஆண்ணேர் விடி. ஆதலால், இந்நாலே வாசிக்கும்போது சில செய்யுட்களிற் கூறப்பட்ட விஷயங்கள் சிலர்க்கு ஆகீக்கப்பகரமாகத் தோன்றலாம்; அது காரணமாக மனத்தின்கண் ஓர்வித எண்ணம் உண்டாகலாம். இந்நாலே வாசிப்பவர்கட்டு அன்போடு தெரிவித்துக்கொள்ளும் விண்ணப்பம் ஒன்று உண்டு. அஃதாவது, ஆகீக்கப்பகரமான விஷயங்கள் தோன்றுமிடங்களில் ‘இப்படிப்பட்டசட்ட திட்டங்களும் அக்கால வழக்கில் இருந்து கொண்டுவந்தனவல்லோ?’ என்று நினைத்து, உடனே அவற்றை மறந்து, மனதைச் சாந்தி செய்துகொள்ளல் வேண்டும். மற்றப்படி நாலீயாவது, நூலாசிரியரையாவது பழித்தவில் ஒரு பிரபோஜனமு மின்று. ஹம்சப்பக்ஷி போன்று சத்தான விஷயங்களைக் கிரகித்துக்கொண்டு, அசத்தான பாகங்களைத் தள்ளிவிடுவதே நலம்.

இந்நாலேப் பதிப்பித்த எனது நண்பரவர்கள் வேண்டுதோரினின்படி மேற்கூறிய விஷயங்களை இங்குக் கூறும்படியான சந்தர் ப்பம் ஏற்பட்டது. எவரையும் குறை கூறவேண்டு மென்பது எமது அபிப்பிராயமன்று. நாட்டி-இல்லார் துவேஷ புத்தி பாராட்டுவதினின்றும் நீங்கி ஒன்றுகூடி வாழுவேண்டு மென்பதே எமது அபிப்பிராயமாம்.

இந்நாலீலுள்ள குற்றங்களுக்குத் தண்டனை கூறும் சில செய்யுட்களின் விஷயங்கள் ஆகீக்கப்பத்திற் கிடமானவையாகவும், பாரபக்ஷத்திற்கு இடமானவையாகவும் காணப்படலாம். அப் பாகங்களைப் படிக்கும்போது சிலர்க்கு வருத்தமும் ஆத்திரமும் தோன்றுதல் கூடும். ஏனெனில், ஒரே குற்றத்தைப் பிராமணன் செய்தால் அவனுக்கு ஒருவிதமான தண்டமும், அதை குற்றத்தை ஏனையோர் செய்தால் அவர்களுக்கு வேற்றருவிதமான தண்டமும் இந்நாலில் கூறப்பட்டுள்ளன. இது பலர்க்

கும் ஆகோஷபகரமாகத் தோன்றும். இம்மாதிரி விஷயங்கள் பலத்த விவாதத்திற் குரியனவாகும். இந்நாலே வாசிப்பவர்கள் ஒருவிஷயத்தை முக்கியமாக ஞாபகத்தில் வைத்தல் வேண்டும். இந்நாலுள் கூறப்பட்டுள்ள விஷயங்கள் அவ்வளவும் இந்நாலா சிரியரின் அபிப்பிராயமாகியிருக்கிறது. பல ஸ்மிருதி கார்த்தர்களின் அபிப்பிராயங்களைபே இவர் தாம் பாடிய நாலில் அமைத்துள்ளார். இதனால் நாலாசிரியர்மீது நாம் யாதொரு தோஷாரோபணமுங் கூறுதல் கூடாது. விபவகாரவிஷயத்தில் சிறிதும் பயிற்சி பெறுத மக்கள் பலருள்ளனரே? அன்னோர் சிறிதே நூம் பயிற்சி பெறுவான்வேண்டி இந்நாலாசிரியர் கருணைபோடு இந்நாலே அருளிச் செய்துள்ளார். நிற்க;

வித்வத் சிரோமணிகள் பலர் தாம் அடைந்த ஆநந்தத்தை உலகத்தாரும் அடைய விரும்பித் தமது சுவாநாபவத்தில் உதித் தத் விஷயங்களை மிகவும் காருண்யம் நிறைந்த சிந்தையுடன் சாஸ்திரங்களாக அருளிச் செய்து நட்மீனர்க்குப் பெரும் புதையல்போல் வைத்துவிட்டுப் பூதவுடம்பை நீக்கிப் புகழுடம்பு பெற்று மறைந்தனர். ஒரு பிதாவானவன் தான் நெடுங்காலம் கஷ்டப்பட்டுச் சம்பாதித்த திரவியத்தைத் தன் வயிற்றில் பிறந்த மக்களுக்கும் சுற்றுத்தார்க்கும் பங்கிட்டுவிட்டு இவ்வுலகை விட்டு நீங்கிவிடுகின்றான். நம் வித்வத் சிரோமணிகள் தம் தமிழ்ச்சங்கத்தியார்க்கு ஆஸ்தியாக வைத்த பெருஷித்யான சாஸ்திரங்களை இன்னாருக்குத்தான் சொந்த மென்பதில்லை; உலகத்தில் எல்லோருக்கும் அவற்றில் பாத்திய முண்டு. இதற்கு உதாரணமாகத் திருவள்ளுவதேவர் அருளிச் செய்த ஒப்புயர்வற்ற திருக்குறளை எடுத்துக்கொள்வோம். இந்நாலின் டக்கிமொழையத் தமிழ் உலகம் மட்டும் அன்று, பிரபஞ்ச முற்றுக்கொண்டாடுகிறது. இது எல்லோர்க்கும் அநுபவ மூர்வகமாகத் தெரிந்த விஷயந்தார்கள். இதற்குச் சாட்சியும் வேண்டற்பால்தோ? இதற்கு அடுத்து

பூர்மத் இராமாயணத்தை எடுத்துக்கொள்ளவாம். இந்நால் வெளிவந்து பல நூற்றூண்டுகள் கடந்தும் இன்றும் எவ்வளவு பெருமையுடன் பலராலும் கொண்டாடப் படுகின்றது, ஸ்து தி செய்யப்படுகிறது? இவ்வித மகத்துவம் வாய்ந்த நூல்களை வாம் தெய்வ களையும், ஜீவ களையும் பொருந்தியனவாகும். அதனாற்றுண் அவை பல மதஸ்தர்களாலும் கொண்டாடப் படுகின்றன; இத்தோடு பலரும் பாத்தியம் கொண்டாடுகிறார்கள்.

நம் புலவர்கள் அரும்பாடு பட்டுச் செய்த சாத்திரங்களோ அநந்தம். அவற்றுள் பல ஆதரிப்பாரின்மையால் நெடுங்காலத் திற்கு முன்னரே மறைந்து போயின; மற்றும் பல மறைந்து கொண்டுவருகின்றன. எஞ்சியுள்ள நூல்களைப்பறும் மறைந்து போகாவண்ணாம் ஆதரித்தல். நம் தமிழ்மக்களுக்கு ஏற்பட்ட காலமயன்றோ? அதிலும் நம் தாய்ப்பாலையின்மீது ஆர்வங் கொண்டில்லை பலர்க்கும் கடனன்றோ? நம் தமிழ்ப் பாலையிலுள்ள நூல்களைத் தமிழ்மக்களாகிய நாமன்றோ ஆர்வத்துடன் வெளிப்படுத்தி நம் தமிழ் உலகுக்கு உபகரித்தல் வேண்டும்? நாம் செய்யாணிட்டால் நமக்குப் பதிலாக அன்னிய பாலையாரா இதில் பிரலேசிப்பார்கள்? பிறபாலையார் தங்கள் தங்கள் தாய்ப் பாலையிலுள்ள நூல்களை என்ன அரும்பாடு பட்டுக் காப்பாற்றகிறார்கள்? நாம் பட்டும் அசிரத்தைப்பாடு ரூப்பதென்ன் அது நம் தமிழ்த்தாய் செய்த தவப்பாயனே போலும்! நிற்க; இனி இந்நால் சம்பந்தமான விஷயத்தைத் தொடர்ந்து சொல்வோம்.

மநுநீதி சதகம் என்னும் இந்நால் நெடுங்காலத்திற்கு முன் வெளிவந்ததாகத் தெரிகிறது. இதற்குப் பிறகு இதன் மறைப்பதிப்பு வெளிவந்ததும் வாராததும் தெரியவில்லை. இந்நாலே இப்போதுதான் யான் பார்க்கும்படியான சந்தர்ப்பம் ஏற்பட-

தது. மநுநீதி காதல் என்னும் பெயருடன் கூடிய ஒரு நூல் தற்காலம் வழங்கப்பட்டு வருகிறது. ஆயினும், மநுநீதி சுதகம் என்னும் பெயருள்ள நூலை இதுவரையில் யான் கேட்டறியேன்.

இந்நூலை வெளிப்படுத்தியவரும், மஹாண்-சாது-பார்சீ சௌ-இரத்தின சற்குரு புத்தகசாலையின் அதிபரும், ஷட் சற்குரு அவர்களின் பெளத்திரரும், லோகோபதாரமாகப் பல சாத்திரங்களை வெளியிட்டுக்கொண்டு வருபவரும், பழையையான சாஸ்தி ரங்கஞர்ஸ் சிலவற்றையேனும் ஒன்றன்றின் ஒன்றாக வெளிக்குக் கொணர்தற்குப் பிரயத்தனஞ் செய்துகொண்டு வருபவரும், நெடுங்காலமாக எனத்கு நண்பராயுள்ளவருமாகிய ம-ா-ா-பார்சீ சௌ. ந. பாலசுந்தரஞ் சேட்டியாரவர்கள் ஷட் சுதகத்தை அச்சிட உத்தேசித்துப் பிரதிக்காக முபன்றபோது பிரதி கிடைப்பது மிக அரிதாகிவிட்டது. பிறகு, அடியேனுக்குச் சில காலம் ஆசிரியராயிருந்த சென்னை ஹிந்து தியலாஜிகல் உயர்தரக்கலாசாலைத் தலைமைத் தமிழ்ப் புலவரும், திருக்குறள் விரிவுரைகளைவல்ய நவநீதம்-வேதாந்த சூடாமணி முதலிய பல சாஸ்திரங்களின் விரிவுரை ஆசிரியரும், இலக்கண - இலக்கிய - தருக்க - வேதாந்த போதகாசிரியருமான மஹாண் - சாது - பார்சீமாண்கோ. வடிவேலுசேட்டியாரவர்கள் தட்மிடமிருந்த மிகப்பழைய பிரதியொன்றைக் கருணையுடன் கொடுத்துதவிசெய்தார்கள். அவர்கள் மனமுவந்து ஷட் பிரதியைக் கொடுத்திராவிடில் இந்நூல் வெளிவருதற்குக் காரணமே யில்லை. இந்நூல் வெளிவருவதற்கு அவர்களே காரணமாவார்கள். அதுபற்றி அவர்களுக்கு நன்றிகூறப் பலரும் கடமைப்பட்டுள்ளார்கள்.

ஷட் எனது நண்பரவர்கள் ஷட் நூலை என்னிடங் கொடுத்து, இதனைச் சிறந்த முறையிலும், நூதன முறையிலும் அமைத்துத் தருமாறு கேட்டுக்கொண்டார்கள். அவர்கள் அன்போடு தெரிவித்த உத்தரவுக் கிணங்கி, ‘இதனை எந்த முறையில் அமை

தால் அது பலர்க்கும் பிரயோசனமாகும்' என்பதைச் சிந்தித் தேன் இந்நால் பலர்க்கும் பிரயோசனமாகுமாறு, இதற்கு முன் சிலநால்களைப் புதிய முறையில் ஷடி எனது நண்பரவர்களுக்கு அமைத்துக் கொடுத்துபோன்று, இந்நாலையும் நவீன முறை பையனுசரித்துத் தயார் செய்தேன். இதுகாறும் ஒரு சதகந்தா னும் இந்த முறையை பனுசரித்து வெளிவந்தது கிடையாது.

இந்நாலில் கடின சந்திகள் பிரிக்கப்பெற்றுள்ளன; கூடிய வரையில் சந்தங் கெடாதவாறு சந்திகளைப் பிரித்திருக்கின் றன். சந்தி பிரிப்பதனால் சந்த இன்பம் சிறிது குறையு மென்று தோன்றின விடங்களில் அவ்வாறு பிரிக்கப்பட்ட சில ஒற்றேழுத்துகள் () இவ்வித இருதலைப் பிறைக்குள் காட்டப்பட்டுள்ளன. சமயோசிதமான வாசகக்குறிகள் ஒவ்வொரு செய்யுளிலும் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு செய்யுளையும் வாசிக்கும்போதே கூடியவரையில் பொரு ஞார்ந்துகொள்ளு மாறு இந்நாலை அமைத்திருக்கின்றேன். இந்நாலி லடங்கிபுள்ள ஒவ்வொரு விஷயமும் இன்ன இன்ன பக்கத்து லடங்கியிருக்கிற தென்கிற விவரம் தெரிந்துகொள்ளும் பொருட்டு விஷய அட்டவணை பொன்று புதிதாக எழுதி நாலின்முன் சேர்த்திருக்கின்றேன். எனக்குச் சந்தேகந் தோன்றிய இடங்களிலெல்லாம் அவற்றை ஷடி. எனது ஆசிரியர் தக்கவாறு திருத்தியப்போடு, ஒவ்வொரு பாரத்தையும் திருத்திக்கொடுத்து உதவிசெய்தார்கள். ஷடி எனது ஆசிரியர் செய்த உதவிக்கு அவர்கள் பாது கமலங்களை மன மொழி மெப்களால் வந்திப்பதன்றி அடியேன் வேறியாது கைம்மாறு செய்யவல்லேன்? இந்நாலை அச்சிடுவதற்கண் ஷடி எனது நண்பரவர்களுக்கும் சரீர சிரமம் அதிகம் ஏற்பட்டது.

தமது தேக சிரமத்தையும் பொருட் செலவையும் பாராட்டாமல் இந்நாலை வெளியிட்டவர்க்கு நம் தமிழ் மக்கள் பலரும் சேர்ந்து இந்நாலை ஆதரிப்பதோடு, மேன்மேலும் இம்மாதிரி விஷயங்களில் ஊக்கம் உண்டாகுமாறும் செய்து வருதல்வேண்டும்.

எம்பெருமான் திருவருளால் இந்நால் இனிது ணிறைவேறி யதுபற்றித் திருவருளை மன மொழி மெப்களால் வந்தித்து

வாழ்த்துகின்றேன். இந்நாளிற் பிழையுள்ளேல் உலகம் பொறுக்க. சுபம்.

மஹாத்மா-சாது-பூர்ணி-சௌ. இரத்தின சற்குரு அவர்கள். திருவடி வாழ்க.

மஹான் சாது - கோ. வடிவேலு சேட்டியாரவர்கள் திருவடி வாழ்க.

உலகில் தருமமும் சத்தியமும் தழைத்தோங்குக.

பிரஜீகள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்க.

[திருக்துறவு-அறத்துப்பால்-இல்லறவியல்-கப-அதிகாரம்-ஒழுக்க முடிவு-கால-துறவு]

“உலகத்தோ டோட்ட வோழுகல் பலகற்றுங் கல்லா ரறிவிலா தார்.”

பா:—(இ-எ) உலகத்தோடு பொருஞ்ச வொழுகுதலைக் கல்லாதார் பல நூல்களையுங் கற்றுராயினும் அறிவிலாதார், எ-று.

\* உயர்ந்தோரோடு பொருஞ்ச நடத்தலாவது உயர்ந்தார் பல ரும் நடந்தவழியாக நடத்தல். தருமசாஸ்திரம் கூறியவற்றுள், இக்காலத்திற்குப் பொருஞ்சாதனவற்றை விட்டு, கூருதனவற்றுள் பொருஞ்சுவனவற்றைக் கொண்டு வருதலால் அவையும் அடங்குவதற்கு ‘உலகத்தோ டோட்ட’ என்றும், கல்விக்குப் பயன் அறிவும் அறிவிற்குப் பயன் ஒழுக்கமும் ஆதலின் அவ் வொழுக்கத்தைக் கல்லார் பல கற்றும் அறிவிலாதார்’ என்றும் சொல்லினார். ஒழுகுதலைக் கற்றலாவது பின்பற்றி நடத்தல்.

நெம். 3, மேட்டுத் தெரு,  
ஜார்ஜ் டவுன்,  
சென்னை: 5-6-1928.

இங்ஙனம்,  
தாஸன்,  
அ. மஹாதேவ செட்டி.

\* இது சென்னை ஹாங்கு தியலாஜிகல் உயர்தர கலாசாலைத் தலைமைத் தமிழ்ப்புலவரும், இலக்கண-இலக்கிய-தருக்க-வேதாங்கு போதகாசிரியரும் ஆகிய மஹான்-சாது-கோ-வடிவேலுசேட்டியார் அவர்கள் இயற்றிய திருக்குறள் பரிமேலழகரை - தெளிபொருள் விளக்கவுரை - கருத்துரை - குறிப்புரையுடனும், ஆங்கில மொழி பெயர்ப்புடனுங்கூடிய திருத்தமான இரண்டாம்பதிப்பிலிருந்து எழுதப்பட்டது இந்நால் ஓயர்க்கு கிளேஸ் காகிதத்தில் பிழையறப் பர்சோதித்து அச்சிடப்பட்டு, இரண்டு வால்யமாகக் காலிகோ பயின்டு செய்யப்பட்டுள்ளது விலை. ரூபா எட்டு (தபாற்கூலி வேறு.)

கடவுள்துணை

# விடைய அட்டவணை

---

செய்யுள் கூடும் கலை	விடையம்	பக்கம்
முகவுரை		1-10
விடைய அட்டவணை		11-14
காப்பு		16
நூல் வரலாறும் அவையடக்கமும்		,,
கடவுள் வாழ்த்து		க
சபை அவங்காரம்		,,
நீதியுத்தி		உ
அரசர் திட்டஞ் செய்ய மியல்பு		ஞ
அரசர் நஷ்டமுறு பொருளைக் காத்தளிக்கும் இயல்பு		,,
அரசன் தானே விசாரணை செய்யத்தக்கவை		ச
இவை யெனல்		ஞ
அரசன் வினவுபொழுது விவகாரஞ் சொல்லத் தக்கவர் இவர் எனல்		க
அரசன் அப்பொழுதே உத்தரங் கொடுக்கு மியல்பு		,,
அரசன் சபையில் அழைக்கத்தக்கவர் இயல்பு		கூ
அனுபோகம் உறிஞும் அடையாது இதுவெனல்		ஏ
ஆகமம் என்பதும், அனுபோகம் என்பதும்		,,
நிலமுதலிய அனுபோக சோதனை		அ
இவரைத் தகையலாகாது எனல்		கூ
இப்பொழுதில் தகையலாகாது எனல்		,,
சான்றினுக்கு ஆகாதார் இவர் எனல்		கஞ
இதுவும் அது		கக
சான்றிற்கு உரியவர்		,,
சான்றினர் சோதனை		கஉ
சான்றினர்க்குவருமேன்மையும் இழுவும் அறிவித்தல்		கந
சான்றினரை விடுவெல்		,,
சான்று உரைக்கு மியல்பு		கஈ
பொய்ச்சான்று உரைப்பவர் கொடுக்குஞ் தண்டங்கள்		கஞ
மறு விசாரணை செய்ய மியல்பு		,,
சபதஞ் செய்ய மியல்பு		ககு

பக்கம்	விஷயம்	பக்கம்
உஞ்	இவ்வளவு பொருட்கு மேலாகில் இவ்விதத் திவ்வியம் எனல்	கன்
உசு	இவர்க்கு இவ்விதத் திவ்வியம் ஆகாது எனல்	கள்
உன்	பினைக்கு உரியரல்லார் இவர் எனல்	கஅ
உஅ	பினைபட்டவர்க்குக் கொடுக்கு மியல்பு	கங்
உகு	தலைவர் இயல்பு	,,
உஞ்	வட்டி வாங்கும் இயல்பு	உஞ்
உக	வட்டி யில்லாத விடயம்	உக
உஞ்	புத்திரர்: பிதாவின் கடனைக் கொடுக்கு மியல்பு	,,
உஞ்	புத்திரர்: பிதாவின் கடனைக் கொடாத இயல்பு	உஞ்
உசு	பெளத்திரர்: பாட்டன் கடனைக் கொடுக்கு மியல்பு	உஞ்
உஞ்	இன்னோர் பட்ட கடனை இன்னோர் கொடுப்பது எனல்	,,
உசு	தலைவன் கடன் கொடுக்கும் இயல்பு	உசு
உன்	கடன் வாங்கும் உபாயம்	உஞ்
உஅ	இதுவும் அது	,,
உக	கடனைத் தீர்க்காதவர் அடையும் பாவம்	உகு
உஞ்	அடைக்கலப் பொருளைக் காத்தலால் வரும் பலனும், அபகரித்தலால் வரும் பாவமும்	உஞ்
உக	மேற் சொல்லிய பொருளைக் கொடுக்கும் இயல்பு	,,
உஞ்	மேற்கூறிய பொருளை அபகரித்தவன் கொடுக்கும் இயல்பு	உஞ்
உஞ்	சந்தேகப் பொருள்	உஞ்
உஞ்	உடனே வாங்கும் பொருள்	உகு
உஞ்	மாணுக்கன் இயல்பு	,,
உகு	அணித்துறைவோன் இயல்பு	உஞ்
உன்	ஒப்பி வேலை செய்யாதவர் கொடுக்கின்றது	உக
உஅ	சுமைக்காரர் இயல்பு	,,
உகு	ஒப்பின கூலிக்காரனை நீக்கியவன் கொடுக்கும் இயல்பு	உஞ்
உஞ்	அடிமை யியல்பு	,,
உக	அடிமையை விலக்கும் இயல்பு	உகு
உஞ்	கூடி மேம்படும் இயல்பு	,,
உஞ்	கூட்டு வாளிகளு் செய்யும் இயல்பு	,,
உசு	கூட்டு வியாபாரங் செய்யும் இயல்பு	உஞ்

கேப்பிள் கெட்டு கீழ்	விடையம்	பக்கம்
நந	பொருள் உதவும் இயல்பு	"
நூ	எல்லை அடையாளம்	நன
நெ	எல்லை வழக்குத் தீர்ப்பு	நஞ
நெஅ	மனைவியின் செய்கை	"
நூகு	மாதர்க்குச் செய்யும் இயல்பு	நகு
நூ. 0	கணவருடு பகைத்த மனைவிக்குச் செய்யும் இயல்பு	ந. 0
நூகு	கற்புநிலை தவறின மனைவியர்க்குச் செய்யும் இயல்பு	"
நூ.	இவ்வித மனைவியரை ஒழித்து மறுமணம் புரிவது எனல்	நக
நூங	இவ்வித மனைவியர் இருக்க மறுமணம் புரிவதுள்ளனல்	நங
நூஶ	மனைவியர்க்குத் தகாத இயல்பு	"
நூநு	கற்புடையவள் இயல்பு	நஞ
நூநு	கணவரும் மனைவியும் ஒத்திருத்தலால் வரும்பேறு	நந
நூ. எ	புருட்னை விரோதிக்கின்ற மனைவி யடையும் பாவ இயல்பு	"
நூஅ	இல்லறம் வழுவின பிதாவையன்றிப் புத்திரர் பங்கிடும் இயல்பு	நநு
நூகு	இல்லறத் தலைவர் அதிகார முறைமை	நகு
ந. 0	பிதா மனதின்படி பங்கிடும் வகை	"
நக	பிதாவுக்குப் பின்பு மைந்தர் பங்கிடும் வகை	நஎ
ந. ஏ	தாய் பாகத்திற்கு உரியர் அல்லாதவர் இவர் எனல்	நஅ
நந	தாய் பாகம் பெறுதார் இயல்பு	"
நச	பிரிக்கத் தக்க பொருள்	நகு
நஞு	பிரிக்கத் தகாத பொருள்	ந. 0
நூ	அதிக பங்கு பெறும் இயல்பு	"
நெ	புத்திரர் பெளத்திரர் முதலிலேர் பங்கு ஏற்பாடு	நக
நஅ	சீதனச் செய்கை	நெ
நகை	" " "	"
ந. 0	தத்த புத்திரன் பங்கு ஏற்பாடும், விபத்தனது பொருள் விடயமும்	நநு
நக	விபத்தன் மனைவி செய்யும் இயல்பு	நந
ந. ஏ	அவிபத்தனது மனைவிக்குச் செய்யும் இயல்பு	"
நந	விபத்தன் பொருளைக் கொள்ள முறைமை	நநு

செப்புன்  
காலே  
க்கம்  
இ

## விடையம்

பக்கம்

அ ச	:	:	:	:	(ஏ) ச
அ ஞ	"	"	"	"	"
அ சூ	பிரிவுக்கு மேற் பிறங்த மைந்தர் விடயம்				ஞி எ
அ ன	பிரிவுக்கு மேற் பிறங்தோர் வர்தோர் பங்கிடும் இயல்பு				ஞி அ
அ அ	மாடு மேய்த நஷ்ட இயல்பு				ஞி அ
அ கூ	சரக்கு இலாப இயல்பு				ஞி கூ
க ன	இராஜ விரோதிகளைத் தண்டிக்கும் இயல்பு				கூ ன
க க	அந்தணரும் வைசியரும் ஆயுதம் எடுக்கும் இயல்பு				"
க உ	இவர்களைக் கொன்றால் குற்றம் இல்லை எனல்				கூ க
க வ	திருடரைத் தண்டிக்கும் இயல்பு				கூ வ
க ப	"	"	"		, , :
க ஞி	கொலை களை செய்த வேதியனைத் தண்டிக்கும் இயல்பு				கூ ஞி
க சூ	ஒவ்வாத மாதரது கற்பழித்தவரைத் தண்டிக்கும் இயல்பு				கூ சூ
க ன	ஒப்பிக் கற்பழித்தவளையும் அழித்தவளையும் தண்டிக்கும் இயல்பு				கூ (ஞி)
க அ	வைதவரைத் தண்டிக்கும் இயல்பு				"
க க	அழித்தவரைத் தண்டிக்கும் இயல்பு				கூ கூ
க ன்	நஷ்டமும் தண்டமும் வாங்கும் இயல்பு				கூ ன்



# கிரிக்டீகம்

## மூலமும் உரையும்.

[புதிய பதிப்பு]

இந்நால் நல்லாதனர் அருளிச் செய்தது; இதற்குச் சென்னைக் கவர்ன் மெண்டு நார்மஸ் கலாசாலைத் தமிழ்ப்புலவரும், திரிசிரபுரம் மஹாவித்வான் ஸ்ரீ மீனாட்சி சந்தரம் பிள்ளையவர்கள் பாணவருள் ஒருவருமாகிய சோடசாவதானம் திருவாளர் தி. சுப்பராய செட்டியார் அவர்கள் இயற்றிய உரை பதவுரையும், விரிவிழையும், அரிய பெரிய இலக்கணக் குறிப்புகளும் அமையப்பெற்றது. இத் திரிக்கெ உரைப் புத்தகத்தைப் படிப் பவர்கள் சொல்லியல்பு, பொருளியல்பு, அணிபியல்பு முதலிய வற்றை மிக எளிதில் அறிந்துகொள்வதற் குரியவராவர். நல்லாசிரியன் போன்று விளங்கும் இது சென்னை ஹிந்து தியலாஜிகல் உயர்தர கலாசாலைத் தமிழ்ப்புலவர் ஆசிரியர் கோ. வடிவேலு செட்டியாரவர்கள் பார்வையில் உயர்ந்த கிளோஸ் காகிதத்தில் அச்சிடப்பட்டுள்ளது. இதன் விலை அணை 6

ஸ்ரீ குமரகுருபா சுவாமிகள்  
திருவாய் மலர்ந்தருளிய

## நீதிமூலம் விவரம் மூலமும் விருத்தி உரையும்

[புதிய பதிப்பு]

நீதிமூலம் விவரம் பதவுரையும், தொகுத்துறையும், விரிவுறையும், இலக்கணக் குறிப்புகளும், மூலத்திற் கிபையுமாறு புதிய முறையில் அ. மஹாதேவ செட்டியாரவர்களால் அமைக்கப் பட்டது. ஆங்கெலமூழிபெயர்ப்பும், ஒவ்வொரு செய்யுஞக்கும் ஹெட்டிங்கும், திருக்குறள் மேற்கொள்ளும் உடையது. இது சென்னை ஹிந்து தியலாஜிகல் உயர்தர கலாசாலைத் தலைமைத் தமிழ்ப்புலவர் ஆசிரியர் கோ. வடிவேலு செட்டியாரவர்களால் பார்வையிடப்பட்டது; உயர்ந்த கிளோஸ் காகிதத்தில் அச்சிடப்பட்டது. கண்ணைக் காரும்படியான பயின்டுடனிருப்பது.

இதன் விலை ரூபா 1 0 0

—  
கடவுள் துணை

## **காந்தி சுதாமல்**

காப்பு

நாதன் பழமலைவாழ் நம்பன்றன் மீதுமநு  
நிதி சதக நிகழ்த்தவே—மீதலர்க்குக்  
கந்தனுக்குக் கைக்கயமுங் கற்பகமு விற்கவருட்  
கந்தனுக்கு முன்னவனே காப்பு.

[நால் வரலாறும், அவையடக்கமும்]

மநு, பிதா (மகன்), நார தன், தேவ ஸன்கௌத  
மன், சங்க லிதன், வியாசன்,  
மரிசி, பிர கற்பதி, வசிட்டன், அத் திரி, பாஞ்சு  
வற்கிபன், பிருகு, போதா

யநன், இபமன், விட்டுனு, தாரேச ரான், காத்தி  
யாயனன், நாரதன் பற் (ஹ)

அரிபபா முனிவரிவர் தங்கள் தங் நட்பெயரி  
ஞற்செய்த தருமநாலில்

இனிமைதரும் ஆசார விவகார ப்ராய்ச்சித்தம்  
ஊன்னு(ம)முக் காண்டத்திலில்  
எழிலான விவகார காண்டத்தி லேசில்  
எடுத்து, இபற் றமிழினுலே

மங்கிதி சதகம்னன் (ஹ) அருள்வழிவ மானைபழு  
மலைநாதர் ஹேற்பாழியென்  
மதியிலா மையைவளிச் செய்தனன்; கவிஞர்கள்  
மனம்பொறுத்து (ஹ) அருள்புரிவரே.



ஓம்  
கடவுள் துணை

## விடுமூலி சூரியம்

[க. கடவுள் வாழ்த்து]

ஸ்ரீமேவு மிஞ்சிரை விளங்குமணி மார்பனும்  
புண்டரீகப் பொகுட்டில்  
பேரதனும்- பொன்னுலக நாதனும்- தேவாரும்  
புகழான நிலைபெற்றதும்,  
தேமேவு மலர்வாளி யெப்தமன் மதனைச்  
சினங்துமிர தியின்மங்கலங்  
திகழ்வுற நிலைத்ததும், சநகண்முத லாகி ஸ்ரீ  
சித்தமிகு தெளிவானதும்,  
பாமேவும் ஆகம புராணங்கின தருளைனப்  
பகருமொரு பொருளாறிந்தும்  
பரசமய நெறிபுகுஞ(ஆ) இதாமகிழ் வார்க்கென்ன  
பான்மையோ அஹவாய்திகிலேன்;  
மாமேவு கொன்றைபுணை செஞ்சடா டவியபீனை!  
மகிபன்முத் தையமத்தீவள்  
மனதிலனு தினமு(ம)கினை தரும் இமய மலைவனிதை  
மருவுபழ மலைநாதனை!

[உ. சபை அலங்காரம்]

உலகுபுகழ் குரு-புரோ கிதர்-புரா கிரிகார்-கவிஞர்-  
உணருமங் திரியர்-தூதர்-  
உற்றநட் பாளர்-கிளை பார்-உற்றர்- தளகர்த்தர்-  
உயர்மருத் துவர்கள்-சூழு,

## மருந்தி சதகம்

அலகின்மரு நூற்பொருள் நூலறிந்து), அறிவு-கொடை-  
 அஞ்சாமை-ஊக்கமுன்டாய்,  
 அச்சமொடு-பகை-அழுக் கா(ஹ)-அவா வெசுளியும்  
 அகற்றி, ஆலையம் விளங்கச்,  
 ரஸரம் உலாவுவய ஞுகள் செழித்திடத்  
 தருமா சனத்திருந்து  
 தகைமைப்பறு செங்கோல் நடாத்திவரும் அரசரது  
 சபையலங் காரமென்பார்;  
 மலர்வதன சுகிர்தகுண லிங்கபூ பதிபெற்ற  
 மகிபன்முத் தையமதவேள்  
 மனதிலனு தினமும்(ம)நினை தரும்இமய மலைவனிதை  
 மருவுபழ மலைநாதனே!

[H. நீதியுத்தி]

வந்துவிவ காரம் புகன்றிடுவர் முகவடிவு  
 மாறல், வாய் வசனமாறல்,  
 மயிர்சிலீர்த் திடுதல், கீழ்ப் பார்வைநுதல் வெயர்வெழுதல்  
 மனதச்ச மலதியற்கை  
 நிந்தையுள னல்லன்ன நிச்சயஞ் செய்வதுவும்;  
 நியமசான் றினர்இலாமல்  
 தீராக வந்தொருவன் “எனையடித் தான்” னன்று  
 நின்றுடற் புண்காட்டினால்,  
 சிந்தையனு மானித்து முன்பு(ப)இருவர் சேர்ந்ததும்  
 சேர்ந்துசெய் வினையும்ஒர்ந்து,  
 செப்புமொழி நிசமென்று நிசிதமென்றங்கண்டு  
 தீர்ப்பதுவும்(ம) நீதியுத்தி;  
 மந்தர நெடுங்கிரி வளைத்தகெம் பீரனே!  
 மகிமன்முத் தையமதவேள்

## மநுநீதி சதகம்

15

மனதிலனு தினமு(ம்) நினை தரும்இமய மலைவனிதை  
மருவுபழ மலைநாதனே!

### [ஈ. அரசர் திட்டஞ் செய்ய மியல்பு]

வேதமுணர் வேதியர் தமக்குமா னிபநிலம்  
விடுத்துநித் தியகிர்த்தியம்  
விலகாமல் அனுதினமும் விரதங்கள் முதலான  
வேள்விபுரி கவு(ம்), மற்றளோர்  
சாதி முறை வழுவாமல் அவரவர் விருத்தியைச்  
சார்ந்தனிய மம்புரிந்து,  
தக்கடே வாலயம் வாவிஸிர்க் காவணத்  
தருமங்கள் மிகசெலுத்தித்,  
தீதாடுரி கள்ளர்மிரு கம்புகுவ தனையகற்  
றிடமனைக் கோறுநிதமும்  
திறமான ஒவ்வொருவர் ஆபதத் தொடுவங்து  
சேர்ந்தோ ரிடத்துறைகவும்  
மாதயவி ஞெடுவேந்தர் திட்டமது செயல்வேண்டு(ம்);  
மகிபன்முத் தைபமதவேள்  
மனதிலனு தினமு(ம்)நினை தரும்இமய மலைமனிதை  
மருவுபழ மலைநாதனே!

### [ஏ. அரசர், நஷ்டமுற போருளைக் காத்தளிக்கும் இயல்பு]

சுபர்டிலா தவள், குலத் தாரிலாள், கற்புடைய  
தையலாள், மைந்தனில்லாள்,  
தக்கான மையனிவர்கள் தமதுபொருள் காக்குமொரு  
தகைமையில் ஸா ரெனினதைச்

## மநுநீதி சதகம்

அலகின்மநு நூற்பொருள் நூலறிந்(து), அறிவு-கொடை-  
அஞ்சாமை-ஊக்கமுண்டாய்,  
அச்சமொடு-பகை-அழுக் கா(ற)-அவா வெகுளியும்  
அகற்றி,ஆ லயம் விளங்கச்,  
சலசரம் உலாவுவய ஞெகள் செழித்திடத்  
தருமா சனத்திருந்து  
தகைமைப்பறு செங்கோல் நடாத்திவரும் அரசரது  
சபையலங் காரமென்பார்;  
மலர்வதன சகிர்தகுண லிங்கபூ பதிபெற்ற  
மகிபண்முத் தையமதவேள்  
மனதிலனு தினமு(ம)நினை தரும்இமய மலைவனிதை  
மருவுபழ மலைநாதனே!

[H. நீதியுத்தி]

வந்துவிவ காரம் புகன்றிடுவர் முகவடிவு  
மாறல்,வாய் வசனமாறல்,  
மயிர்சிலீர்த் திடுதல்,கீழ்ப் பார்வைநுதல் வெயர்வெழுதல்  
மனதச்ச மலதியற்கை  
நிந்தையுள னல்லன்ன நிச்சயஞ் செப்வதுவும்;  
நியமசான் றினர்இலாமல்  
தீராக வந்தொருவன் “எனையடித் தான்” னன்று  
நின்றாடற் புண்காட்டினால்,  
கிந்தையனு மானித்து முன்(பு)இருவர் சேர்ந்ததும்  
சேர்ந்துசெய் வினையும்ஒர்ந்து,  
செப்புமொழி நிச்சமென்று நிசிதமென்றுங்கண்டு  
தீர்ப்பதுவு(ம) நீதியுத்தி;  
மந்தர நெடுங்கிரி வளைத்தகெம் பேரனே!  
மகிமண்முத் தையமதவேள்

## மநுநீதி சத்கம்

18

மனதிலனு தினமு(ம்) நினை தரும்இயப் மலைவளிதை  
மருவுபழ மலைநாதனே!

### [ச. அரசர் திட்டஞ் செய்ய மியல்பு]

வேதமுணர் வேதியர் தமக்குமா னியங்கிலம்  
 விடுத்துநித் தியகிர்த்தியம்  
 விலகாமல் அனுதினமும் விரதங்கள் முதலான  
 வேள்விபுரி கவு(ம்), மற்றனோர்  
 சாதிமுறை வழுவாமல் அவரவர் விருத்தியைச்  
 சார்ந்தநிய மம்புரிந்து,  
 தக்கடே வாலயம் வாவிசீர்க் காவணத்  
 தருமங்கள் மிகசெலுத்தித்,  
 தீதுபுரி கள்ளர்மிரு கம்புகுவ தனையகற்  
 றிடமனீக டோறாநிதமும்  
 திறமான ஒவ்வொருவர் ஆடுதத் தொடுவங்து  
 சேர்ந்தோ றிடத்துறைகவும்  
 மாதயவி ஞெடுவேந்தர் திட்டமது செயல்வேண்டு(ம்);  
 மகிபன்முத் தையமதவேள்  
 மனதிலனு தினமு(ம்)நினை தரும்இயப் மலைமனிதை  
 மருவுபழ மலைநாதனே!

### [ஞ. அரசர், நஷ்டமுறு போரூஜோக் காத்தளிக்கும் இயல்பு]

சபர்பிலா தவள், சூலத் தாரிலாள், கற்புடைய  
 தைபலாள், மைந்தனில்லாள்,  
 தக்காளி மையனிவர்கள் தமதுபொருள் காக்குமொரு  
 தகைமையில் லா ரெனினதைச்

## மநுநீதி சுதகம்

திருடன் காத்தருள்வ தும், கிளைஞர் முதலிலேர்  
 சேர்ந்தப கரிக்கின் அவரைத்  
 திருடறைப் போலவே தண்டிப்ப துந்தகும்;  
 திருடர்ஃங்வர் பொருளையேனுஞ்.  
 சோர்வுசெயி நதனைப் பிடித்தருள விலையெனில்,  
 துன்னுதன் பொருளிலேஅச்  
 சோர்வான பொருளினுக்கு) ஈடுளிப் பதுதகும்  
 தூயஅர சர்க்கென்பர்காண்;  
 வார்த்தரு மதுக்கொன்றை யணிகின்ற சடிலனே!  
 மகிபண்முத் தையமதவேன்  
 மனதில்அனு தினமு(ம்) நினை தரும்இமப மலைவனிலைத்  
 மருவுபழ மலைநாதனே!

[A. அரசன் தானே விசாரணை செய்யத்தக்கவை।  
 இவை யேனல்]

அபலவ னுடைமனைவி யைச்சேர்தல், கொலைசெய்தல்,  
 அரசன் ஆ ஜையைநீக்குதல்,  
 அனலிடுதல், வருணங் கலத்தல், ஏ லாதமொழி  
 அறைதல், வழி யைக்கெடுத்தல்,  
 பயிரழித் திடல், இறைப் பொருளினுக்கு) இடையுறு  
 பண்ணல், சூ லினையழித்தல்,  
 பார்மன்னன் உட்கருத் தினைவெளிப் படமொழிதல்,  
 படைகொண்(டு) அடித்தல், திருடல்,  
 இபலுமிலை போலுமெத் தனையேனுஞ் செய்தவரை  
 எழிலான வேந்தரானேர்:  
 எதிராக வருவித்து மிகவிசா ரஜைசெய்தல்  
 ஏற்றகா ரியமென்பர்காண்;

## மநுநீதி சுதகம்

15

வயல்காண்ட செந்தெல்விலோ மங்கைநகர் தன்னில்வளர்  
மகிபன்முத் தையமதவேள்  
மனதில்அனு தினமு(ம்) நினை தரும்இமய மலைவனிதை  
மருவுபழ மலைநாதனே!

**[எ. அரசன் வினவுபொழுது விவகாரஞ் சொல்லக்  
தக்கவர் இவர்னனல்]**

இறையவன் சபைதனி விருந்துவந் துப்பணிந்(து)  
எதிர்நிற்கு மவணோக்கி:

“யாவனுல் எவ்விடத்(து) எப்பொழுதில் ஏதிலூல்  
ஏற்படு விவாதமதுநீ

உறுதியடன் அஞ்சாது சொல்”என்று வினவுபொழு(து)  
உற்றகா ரியமுடையரே  
உரைசெய்க வேண்டுமென நியமமிலை அவர்தமக்(கு)  
ஒத்துஙிப மித்தமிகவந்

திறமுடைய தங்கை,தழை யன்தம்பி, நல்பினன்  
சேர்கிலோஞர் இவருத்தரஞ்  
செப்புதற்(கு) ஆகும், எதிர் வாதிக்கும் இஃதென்று  
தேர்ந்தமுநி வோர்மொழிவர்காண்;

மறையவன் சுருதியாற் புகழ்கின்ற தேவனே!  
மகிபன்முத் தையமதவேள்  
மனதில்அனு தினமு(ம்) நினை தரும்இமய மலைவனிதை  
மருவுபழ மலைநாதனே!

**[அ. அரசன் அப்பொழுதே உத்தரங் கோடுக்கு  
மியல்பு]**

பொன்,பூமி, அரிவை,கற வைப்பசு, எருது,கொடுமை  
பொருள்வைப்பு, பெருமையழிவு,

சீ

## மநுநிதி சத்கம்

பொய்ச்சான் றரைத்தல், மா தர்கள்னிந்தை, கொள்விற்  
புறநீக்கல், பாவியென்றல்,  
வன்செய்கை, கலகம், திருட்டு), அச்ச முதலான  
வைகளால் ஓப்புக்கொள்வு,  
வசனித்து வந்தஇப் பதினெட்டு வகையினால்  
வருவிவா தந்தனக்குப்  
பின்னென்று சொல்லாமல் அப்பொழுது தீதியோடு  
பேசியுத் தரமளித்தல்  
பெருமைபெறு வேந்தருக்கு) அழகென்று முனிவோர்கள்  
பேசுமொழி நிலைமையன்றோ?  
யன்னவர்கள் புகழ்கின்ற குணமுற்ற கெம்பீர  
மகிபன்முத் தையமதவேள்  
மனதில்அனு தினமு(ம்)நினை தரும்இமய மலைவனினது  
மருவுபழ மலைநாதனே !

[கு. அரசன் சபையில் அழைக்கத்தக்கவர் இயல்பு]

உன்மத்தன், நோயினன், முதியன், மத் தன், துக்கம்  
உடையவன், மாதர் இவர்கள்  
உரைசெய்யும் எதிர்வாதி யாகின்மன் னவர்சபையில்  
உறுதல் தகுந்தகாதும்  
உன்னிவரு விக்கவேண் டும்; வஷிமை யாளனை  
யுகந்தழைக் கும்போ(து) அவன்  
ஒன்னலர்க ளால், அழலி ஞல், திருட் ரால்மன  
முடைந்(து) அழைப் பதைமறுக்கின்,  
அன்னதற் குத்தன்ட மில்லை; செருக்குற்(று)  
அழைப்பதை மறுக்கின்பணம்  
ஜம்பத்து நூறும், ஸிஞ் நூறும்இவை தக்கபடி  
அமையுமே தண்டமென்று

## மநுநீதி சதகம்

51

மன்னுபுகழ் கொண்டமுனி வோர்களுரை செய்வர்காண்;  
மகிபன்முத் தையமதவேள்

மனதில் அனு தினமு(ம்)ங்கினை தரும்இமய மலைவனிதை  
மருவுபழ மலைநாதனே!

**[க.அனுபோகம் உறிஞும் அடையாதுஇதுவேனல்]**

“மகிபதி யெருவனுடை ஓர்கள்முதல் விளைபூமி  
மற்றெருவ னுக்குமுனிவால்

வஞ்சத்தி னலனித் ததும்,இரவ லாகவே  
வாங்கினதும், ஒருவன்,இன்னர்

அகமனித் திடும்’என்று மற்றெருவர் கைதனில்  
அளித்தபொரு ஞம்,உடையவன்

அறியாமல் அனுபோகஞ் செய்வதும், காப்பதற்  
காகக்கொ டத்தஅதுவும்,

தசுதியில் லாமற் கவர்ந்ததும், துட்டாலேல்  
தந்ததும், அனேககாலம்

தாண்மிக்க அனுபோகஞ் செய்கிஞும் செய்தவர்கள்  
தம்மையடை பா(து),உடையரே

மகிழ்வினைடி பெறுவர்’என நாராத ருரைப்பர்காண்;  
மகிபன்முத் தையமதவேள்

மனதில் அனு தினமு(ம்)ங்கினை தரும்இமய மலைவனிதை  
மருவுபழ மலைநாதனே!

**[கக. ஆகமம் என்பதும், அனுபோகம் என்பதும்]**

“தனையரில் லாததா யாதல்முத லாகினேர்  
தங்களால், சௌரியத்தால்,

தானத்தி னல்,தந்தை யால்,கண் டெட்டப்பதால்,  
தக்ககிர யத்தால்,வரு

ஏ

## மநுநீதி சதகம்

மனைவியா(ல்) அடைவ(து)ஆ கமமாகுர்; இவ்வாக  
மத்தோடு கூடியதுவும்,  
மத்தியில் விடாதது நெடுங்கால முடையது(ம்),  
மறுக்குமொழி யில்லாததும்,  
முனிவுதரும் எதிர்வாதி யர்க்கு)எதி ரமைந்ததும்  
மொய்த்தஅநு போகமாகும்;  
முப்பதாண் உடையது நெடுங்காலம் ஆகும்”என  
மொழிவர்மா முநிவர்கண்டாய்;  
மனைதொறு நிதஞ்சுப முழுக்கமுறு மங்கநகர்  
மகிபண்முத் தையமதவேள்  
மனதில் அனு தினமு(ம்)நினை தரும்இமய மலைவனிகை  
மருவுபழு மலைநாதனே!

### [க. நிலமுதலிய அனுபோக சோதனை]

“ஆற்றலுறு நிலமுதலி யவைகளின் விவாதத்தில்  
ஆண்டுநூற் றைந்துக்குமேல்  
ஆன அனு போகமெனில் ஆகமம் விரும்பாமல்  
அனுபோக மேபெரியதாம்;  
தோற்றுமனு போகத்தின் அங்கம்வே ரூகினுஞ்  
சொன்ன அவ் வாண்டி னுக்குள்  
தொடர்வான வனுபோக மாகினுஞ் சந்தேகஞ்  
தோன்றுபொழு(து) ஆகமத்தைச்  
சாற்றுநற் சான்றினர்க ஓல், அல்ல(து) எழுதுவிகி  
தத்தினால் உணர்தல்வேண்டும்;  
தகுமாக மம்வேர்கள் அனுபோக மேலெலாந்  
தாவுகிளை” என்பர்முநிவோர்;  
மாற்றரிய வரமுதவு கின்றவொரு வள்ளலே!  
மகிபண்முக் தையமதவேள்

## மநுநீதி சதகம்

கூ

மனதில்அனு தினமு(ம்)நினை தரும்இபை மலைவனிதை  
மருவுபழு மலைநாதனே!

### [கஷ. இவரைத் தகையலாகாது எனல்]

வாதிதன் ஞற்சொலத் தக்ககா ரிபமத்தீண  
மனமுறு(து) ஏகியனதிர்

வாதிதீண வேந்தன் ஆணையினால் தடிப்பதனில்  
மத்தர், உன் மத்தர், முதியோர்,

துதர், உழு வோர், முடர், அயலவன் றன்னற்  
சமத்துவிவ காரம்சுற்றீர்,

துக்கமுற் ரேர், “கண்ட வுடன்வருகு வேண்”எனச்  
குள்ளரைத் தோர், துறக்தோர்,

திதுசெயு நோயால் வருந்துவோர், அரசனது  
செய்கைதனி லேயிருந்தோர்,

சிறுவர்பண் ணியம்விற்கும் அப்பொழுதில், வணிகர், இத்  
திறவரைத் தகையலாகா;

வாதுபுரி காளியுடன் ஆடுநற் பாதனே!

மகிபண்முத் தையமதவேள்

மனதில்அனு தினமு(ம்)நினை தரும்இபை மலைவனிதை  
மருவுபழு மலைநாதனே!

### [கஷ. இப்போழுதில் தகையலாகாது எனல்]

“வெள்ளங் கடக்கின்ற பொழுதும், வெஞ் சமரிஷை—  
மெலிந்தபொழு தும், திருடரும்

மிருகமு மிகுந்தவனம் அதிலைசு பொழுதும், ஒரு  
வேள்விபுரி கின்றபொழுதும்,

கள்ளார்-கனல் இவையால் நலிந்தேசு பொழுதும்,  
கடியபோர் புரிபொழுதினும்,

கடிமணம் புரிகின்ற பொழுதும், ஓர் ஆலயங்  
 கருதியே கும்பொழுதினும்,  
 விள் அரிய நீர்கொண்டு வரமுயன் றிடுபொழுதும்,  
 விதைவிதைக் கின்றபொழுதும்,  
 விரதமுற் றிடுபொழுதும், ஒருவரைத் தகையாது  
 விடல்வேண்டும்,” என்பர்கண்டாய்;  
 மள்ளர்உழு கொழுமுனையில் மணிசிதறு மங்கைநகர்  
 மகிபன்முத் தையமதவேள்  
 மனதில் அனு தினமு(ம்)நினை தரும்இமய மலைவனிதை  
 மருவுபழு மலைநாதனே!

[கடு. சான்றினுக்கு ஆகாதார் இவர் எனல்]

உரைசெய்விவ காரியர்க்கு) உரியஅனு கூலலே(⑥)  
 உறவினன், பினையன், அடினை,  
 உபதீச கருவிவா தப்பொருட்கு) உடையவன்  
 ஒருபட்சர் இவராதலால்;  
 எரியிடு பவன், சினத் தன், பதிதன், உறகோள்  
 இபம்புலோன், விடமளிப்போன்,  
 இசையாக் கொடுங்தொழில் செய்பவன், தந்தைத்  
 னிடத்தினில் வழக்காடுவோன்,  
 கருதல ரிடத்திலுறை வோனிசிதர் இவர் அதி  
 கடுங்கொடுமை யாளர் அதனால்  
 கழறும்இவர் தழைப்பொஞ் சாட்சியென் ரேமிகக்  
 கருதார் தெளிந்தமிக்கோர்;  
 மருவுலா வியதும்பை மாலைபணி லோலனே!  
 மகிபன்முத் தையமதவேள்  
 மனதில் அனு தினமு(ம்)நினை தரும்இமய மலைவனிதை  
 மருவுபழு மலைநாதனே!

## மநுந்தி சதகம்

கக்

### [கா. இதுவும் அது]

பணிசெயும் புலவர்முத லானசிற் பியர், புகழ்வர்,  
 பாடுவோர், தம்மனையைப்  
 பலர்பால் விடுத்து) அதிற் சீவனஞ் செய்குவோர்,  
 பால்-புலால்- சிற்றுண்டி-நெய்-  
 உணவு-மது விற்கின்ற பேர், கூத்தர், வட்டிபால்  
 உய்பவர்கள்: இவர்பொருளின்மேல்  
 உயர்(வ)ஆசை யுடையரத ஞாலும்; தரித்திரர்கள்,  
 ஓயாது நடையுற்றவர்,  
 பிணியர், அதி விரகர், மது வுண்டோர், மயங்குவோர்,  
 பெண்காணர், நிலைமைஅற்றோர்,  
 பேசும் இவர் மதுயீனர் அதனாலும், இவர்களைப்  
 பிரியமொடு சான்றியம்பார்;

மணிதிக்கு மலையில்வரு விடம்புண்ட கண்டனே!  
 மகிபன்முத் தையமதவேள்  
 மனதில் அனு தினமு(ம)னினை தரும்திமய மலைவனிதை  
 மருவுபழு மலைநாதனே!

### [கள. சான்றிற்கு உரியவர்]

“தொழில்பொருள் பழிப்பின்மை, அறமோர்தல், நற்குலம்,  
 தூய்மைஇல் வறழியற்கை,  
 சுதருஷ்டமை, அறிவுபர வசமின்மை, உண்மைமொழி  
 சொலுதல், கன் னெறியொழுகுதல்,  
 வழுவில்குலா மினவாடுதைய பேர்மூவார் முதலாக  
 வாய்ந்தபதி ஜெருவார்வரைடும்  
 வண்மையுறு சான்றினுக்கு) உரியரா வார்த்துவர்கள்  
 வைவரும் இடத்திலாகுப்

க்கு

## மநுந்தி சதகம்

பொழுதுவன் செய்கை-தண் டக்கொடுமை- கடன்முதற்

பொருள்விடயம் இவைநேர்ந்திடின்

பொருவிலா எவ்வீரயுஞ் சான்(ஹ)எனக் கொள்ளல்

பொருந்தும்'என் பார்முனிவர்கான்;

மழுவினைடு மான்றந்து கையனே! துய்யனே!

மகிபன்முத் தையமதவேள்

மனதில்அனு தினமு(ம்)நினை தரும்இமய மலைவனிதை  
மருவுபழு மலைநாதனே!

## [கடு சான்றினார் சோதனை]

“நெற்றியில் வியர்த்தலும், கடைவாயை நக்கலு(ம்),

நின்றஇட சில்லாமலும்,

நேரான முகவடிவு மாறலும், காலால்

நிலங்கீற லும்,சரீரட்

முற்றமே உதறலும், அடுத்தடுத் துப்பெரு

முச்செறித லும்,பூமியில்

முகம்வீலாத் திடலும்,உத டினைமெல்ல லும்,பேசு

மொழிமாற லும்,வேறொரு

குற்றம்இலர் போலவும் காரணம் இலாமலே

கூப்பிடலும், இவைகள்போலும்

கொண்டசான் றினரயோ சனைசெய்து, வஞ்சாரேற்

கொள்ளாது விடுகீ'என்பார்;

‘மற்றுளை விடேன்’என்ன அருள்புரியும் வள்ளுவே!

மகிபன்முத் தையமதவேள்

மனதில்அனு தினமு(ம்)நினை தரும்இமய மலைவனிதை

மருவுபழு மலைநாதனே!

[கக. சான்றினர் வரு மேன்மையும் இழிடும்  
அறிவித்தல்]

“உண்மையது சோல்பவன்: புவிமீது சம்பத்தும்,  
உயர்தான் மும், தருமமும்,  
உற்றவு முஞ்செய்த பலனுமுடை யவனைகி,  
உலகத்தி ஒள்ளோரெலாம்  
'திண்மைஉறு தெய்வவடி வினான்' என்ன, மறுமையில்  
திவ்யகதி யும்பெறுகுவன்;  
தீமைஉறு போய்ச்சான்(ஹ) உரைப்பவன்: ஏரமவதை-  
சிசுவதைசெய் திடுபாவமும்,  
நங்களினமு பிறவியிற் செய்தபுன் ஜியமெலா(ம்)  
நாசமுற்(ஹ), எமுமரபொடு  
நரகத் தழுந்தி, மறு பிறவியிற் பன்றியா(ப்)  
நாயாய்ப் பிறப்பன்” என்றே  
வண்மையாடு சான்றினர்க்(கு) அறிவித்த வதுவேண்டு(ம்);  
மகிபன்முத் தையமதவேன்  
மனதில் அனு தினமு(ம்)நினை தரும் இமய மலைவனிதை  
மருவுபழு மலைநாதனே!

[20. சான்றினரை வினைவல்]

சான்(ஹ)உரைக் கிண்றவே தீயரை: “நீ பொய்சொவின்  
சத்தியத் தால்உனக்குத்  
தக்கபுன் ஜியம் அழியும்” என்றார், ஒரு சட்திரியர்  
தமை: “நீபொய் சொலினுனக்கு  
மேன்மைதரு வாகனமும் ஆடுதமும் உதவாது  
விடும்” என்றாம்; வைசியர்தமை,  
“மேவிநீ பொய்சொவின் உமக்குவரு திரவியமும்  
விதையும், ஆடும், பலிப்புத்

கச

## மநுந்தி சதகம்

தோன்றுமல் அழியும்'என் றும்; சூத் தீரரை: = 'பொய்  
சொலின், = நீ உனக்குமித்திரத்  
துரோகமும், கொலைபாவ மும் வரும்' என்றுமுன்  
சொல்லி 'மெய் சொல்!' என்பான்;  
மான்மழு சூலம் உறு கையனே! மெய்யனே!

மகிமன்முத் தையமதவேள்  
மனதில்அனு தினமு(ம)நினை தரும்தியப மலைவனிதை  
மருவுபழு மலைநாதனே!

## [2. சான்று உரைக்கு மியல்பு]

தலையின் சரத்தையுங் காலைவனி காப்பையுங்

தள்ளியுத் தரிகம்ஹபவீ

தம்போ லணிந்து, கிழக்குமுக மேனும்ஹத  
தரவதன மேனு(ம) நின்றே

இலகுபொன் கோமய நாணவிவை கையினில்

எடுத்துயிர்க் கொலைதனக்ரை

ஈச்சரன் சந்திதியி லேனு(ம), அங் தணர்ச்சபையி

லேனுமறு விடயங்களுக்கு

உலகுடகழ் மன்னன்று சபையினில் தாங்கண்ட-

உண்மையைச் சொல்ல(து) அல்லால்

உணர்வுடன் பொய்ச்சான்று உரைப்பவார்க் குப்பாவம்

உறையாது நீங்கிவிடுமோ?

மஸயமுனி புகழ்சின்ற விடமுண்ட கண்டுமேனா!

மகிடன்முத் தையமதவேள்

மனதில்அனு தினமு(ம)நினை தரும்தியப மலைவனிறாது

மருவுபழு மலைநாதனே!

[22. பொய்ச்சான்று உரைப்பவர் கோட்குங்  
தண்டங்கள்]

“நியமஞ்சேச யாமல், அழை யாமல், வின வாமலே  
நேர்வந்து சான்றுரைப்போர்:  
நிந்தையொடு பாவமுற் றப்பொருள் தண்டமு(ம்)  
நேர்குவார்; பொய்ச்சாட்சியை  
நயமுற்ற பொருளாசை அச்ச(ம்)ட்ட பிவையினால்  
நவிலுவோர்: பணமாயிரம்;  
நாரியர்கள் மீ(து)ஆசை யாலுரைப் பவர்: பணம்  
நாடுமா யிரம்; முனிவினால்  
தயவின்றி மொழிகுவோர்: ஏழுநாற் தைம்பதும்;  
சார்ந்திடு மயக்கத்தினால்  
சாற்றுவோர்: இருநாறு பணமுமே தண்டங்கள்  
தருவார்கள்” என்றுமிக்க  
மாபலகண் றிடுகாத்தி யாயனன் உரைத்தனன்;  
மகிடன்முத் தையமதவேள்  
மனதில் அனு தினமு(ம்)நினை தரும்இமய மலைவனிதை  
மருவைழ மலைநாதனே!

[23. மறு விசாரணை செய்ய மியல்டு]

இரவினு(ம்), நகர்க்குவெளி யிலும், ஒன்ன லாரிடத்  
தினும், இல்லி துள்ளஞரு(ம்), மாதர்  
இடத்தினு(ம்), மிகுரகசி புத்தினு(ம்), நிச்சய  
மியம்புவிவ காரத்தினும்;  
பொருளாசை, பகை, வலிமை பிவையினால்(ல்) நிச்சயம்  
புரியும்விவ காரத்தினும்,  
புத்தியிழி வொடுபட்ச பாதமுண் டாமிவையும்  
புகழ்மேவ தானமின்றிப்

கங்கி

## மநுநீதி சதகம்

பாளிப் ரூலக்குடுவி னேர்கள் முத லானசீழ்ப்  
படியான தானத்துளோர்  
பண்ணுஞிச் சயநன்மை யாகவே காணப்ப  
டாதபோ(து) இவையுமறுகால்  
மரபானே மேன்மையர் விசாரணைசெய் திடல்வேண்டும்;  
மகிபன்முத் தையமதவேள்  
மனதில்அனு தினமும்(ம்)நினை தரும்இமய மலைவானிதை  
மருவுபழ மலைநாதனே!

### [உச. சபதஞ் செய்ய மியல்பு]

இருபத்து சுன்றியிடை கொண்டபொன் நெருநிட்கம்  
இதனிலொன் றக்குள்ளுமோர்  
எட்டுமா மீதும்து விடயத்தில் அந்தணர்:  
இயம்பும்ஹர் உண்மைமொழியால்  
வருபுண்ணி யந்தம்மை யடையாது விடுகளன  
வசனித்தல்; சட்திரியர்:தம்  
வாகனமும் ஆயுதமும் உதவா(து) எனச்சொல்லல்;  
வைசியர்:“பசு, விதை, பொன் இவை  
பெருகா(து)” எனச்சொல்ல; சுத்திரர்: கலப்பையாற்  
பேர்க்குமோ டெள்ளு வெள்ளிப்  
பிறங்குபொன் அறு(கு)இவையி லொன்றேந்தி:எல்லாட்  
பெரும்பாத கங்கள்தம்மை  
மருவனன மொழிதல்சப தங்கள்னன மொழிகுவார்;  
மகிபன்முத் தையமதவேள்  
மனதில்அனு தினமும்(ம்)நினை தரும்இமய மலைவானிதை  
மருவுபழ மலைநாதனே!

## மநுநீதி சுதகம்

கனி

### [25. இவ்வளவு போருட்கு மேலாகின் இவ்விதத் தீவ்வியம் எனல்]

உத்தமர்க்கு) ஐம்பது நிட்கல்மேல் விடதிவ்யம்;  
 ஒருமுப்ப தேழரயின்மேல்  
 உற்றுஅக் கிணிதிவ்ய(ம்); முப்பத்து மூன்றின்மேல்  
 உதகதிவ் விய(ம்); இருபதோ(இ)  
 ஒத்தவைங் தின்மேல் துலாதிவ்யம்; ஒருநான்கின்  
 உயர்தத்த மாடதிவ்யம்;  
 ஒருபதின் மூன்றுக்கு மீதுதண் டுதிவ்பம்;  
 ஒத்தன மூரையின்மீது  
 தத்திவரின் நற்கோச திவ்யம்; ஜிஞ் தின்மீது  
 தருமசதி வியநான்கின்மேல்  
 சார்ந்தபசு வுக்குநற் பாலதிவ் யம்; தகும்  
 சாற்றுதொகை யிற்பாதிபேல்  
 மத்திமர் தமக்கு), அதிற் பாதிஅத மர்க்கென்பர்;  
 மகிபண்முத் தையமதவேள்  
 மனதில் அனு தினமு(ம்)நினை தரும்இமய மலைவனிதை  
 மருவுபழ மலைநாதனே!

### [26. இவர்க்கு இவ்விதத் தீவ்வியம் ஆகாது எனல்]

மறையவர்கள், விஷவயித் தியர்இவர்க் கோர்விடமும்;  
 வண்குருடர், செவிடர், பேடர்,  
 வலியிலர், விருத்தர், அடி படுபர், பிள்ளிபர், சிறுவர்,  
 மாதிவர் நமக்குவிடமும்;  
 நினைவுலமும் அனுலுஞ் சூவர்சபந் தனர், நிதமு(ம்)  
 நீரிலுழுமல் வோரிவர்க்கு(ம்),  
 நீருமனு வர்க்கன லு மிகுபாவர், பரலோக  
 நிலையில்லை யென்பரிவருக்

காடு

## மநுந்தி சதகம்

கறைகின்ற கோசதில் வியமிவையு மிகுகாற்(ஹ)

அடிக்கும்வே ளைத்துலாமும்

அம்மழை பெயுங்காலும் விடமும்வே னிற்கால(ம்)

அக்கினியு(ம்) நளிர்காலமே

மற்திரைப் புனலுமித் திவ்விபமு(ம்) ஆகாது;

மகிபன்முத் தையமதவேள்

மனதில்அனு தினமு(ம்)நினை தரும்இமய ரீலவனிதை  
மருவுபழ மலைநாதனே!

[உ. பினாக்கு உரியரல்லார் இவர் எனல்]

“தலைவனுக்கு உள்ளான பேர், பகைவர், சந்யாசி,

தண்டங்கொ டிக்கின்றபேர்,

தருபொருள் அளிக்குமொரு திறமிலா தவர், காவல்

தனிலிருப் போர், ஞாதியர்,

நலமுற்ற அரசர்கா ரியமதி லிருப்பவர்,

நயிவிடிகப் பிரமசாரி,

நண்பர்குற் றஞ்செய்த பேர், வஞ்ச முற்றபேர்,

நவி அமோழி நிலைமையில்லார்,

தலம்இதென் றறியாத பேர், அன்ய தேசமே

சஞ்சரிப் பவர் இவர்களைத்

தனமாதி பினையினுக்கு உரியரல் லார்”என்று

சாற்றுவன் காத்யாயனன்;

மலைநாற்ற அடிப்பினை ஆஞ்சம்ஞாரு சோதிபீ!

மகிபன்முத் தையமதவேள்

மனதில்அனு தினமு(ம்)நினை தரும்இமய மலைவனிதை  
மருவுபழ மலைநாதனே!

[2அ. பின்னபட்டவர்க்குக் கோடுக்கு மியல்டு]

கடனுடையவன்வேறு தேசவா சஞ்சிசாபின்  
காட்டும்துப் பின்னாபனுக்குக்  
காலவானா வதுகொடுத் திடல்வே ஸ்டூப்; அதிலவன்  
கண்டீடு யழூத்துவந்து  
திடனுடைய தனிசனுக்கு ஒப்பித்தல் வேண்டும்; இது  
செய்யாது விடனும்அனையன்  
செத்துவிடு னுஞ்சொன்ன பின்னாபன் அக் கடனீர்  
செலுத்தல்வேண் டும்; சுதர்க்குத்  
தொடர்வில்லை; அன்றிப் பொருட்பினையன் மாணமாறி ரின்  
சுதர் அப்பொருட்டுத்தரம்  
சொல்லல்வேண் டும்; பெளத் திரர்தமக்கு அத்தொடர்வை  
சூழாது நீங்குமென்பார்;  
வாநிமுலில் முனிவருக்கு அருள்செய்த போதனை!  
மகிபன்முத் தைபமதவேள்  
மனதில் அனு தினமும் பினை தரும்இமய மலைவானிதை  
மருவுபழு மலைநாதனை!

[2ஆ. தலைவர் இயல்டு]

“அன்னையொடு தமயன்-பிதாஇவரை யுள்ளவன்,  
அடுத்துப் பிழூத்தின்றவன்,  
அரிவை,சீ வீண்,பதி னேழ்நாயகி னுக்குலான்,  
அவனடிமை இவ்வறுவரும்  
உன்னையொரு காரியஞ் செய்யின் அவர் தலைவர் அதை  
ஒவ்வாத போதுநீங்கும்;  
உன்மத்தன், அச்சமுற் கேற்செய்த காரியம்  
உயர்வேந்த னைவிலகிடும்;

சொன்னாறு வரைமுதல்வ ராகநிய மித்தபின்  
 தோன்றுகரு மங்களெல்லாம்  
 தொன்மையா கியதீலவ னேசெப்த தாஸும்'என்க்  
 சுரர்சுரு மொழிந்ததன்டே?

வன்னமயில் வாகனை யீன்றசக ரட்சகா!

மகிபன்முத் தையமதவேள்  
 மனதில்அனு தினமு(ம)நினை தரும்இயப மலைவனிக்க  
 மருவுபழ மலைநாதனே!

### [ந. வட்டி வாங்கும் இயல்பு]

“நன்றியறு நேயஞல் ஈந்தவொரு பொருளிற்கு(ம)  
 நவில்சரக் குக்கொண்டபின்  
 நாடுதே சாந்தரம் போனவன் பொருளிற்கு(ம)  
 நாலுட னிரண்டுமாதம்

சென்றபின் னும்பணதி முதலான பொருள்வாங்கித்  
 தேசாந் தரத்(து)ஏகிடின்,

செலவருடம் ஒன்றின்மே அஞ்சேர்ந்த ஹரிற்  
 சிறந்திருந் துங்கேட்டபேர்

ஒன்றினு மளித்திடா தொழியின்கொ டுத்தாள்  
 ஒத்தும்வாங் கிடவட்டி’என்று)

உண்மையனர் நாராதன் காத்தியா யனனிவார்  
 உரைத்தமொழி நிலைமையன்டே?

மன்றல்கமழ் கொன்றைபுனை செஞ்சடா டவியனே!

மகிபன்முத் தையமதவேள்  
 மனதில்அனு தினமு(ம)நினை தரும்இயப மலைவனிக்க  
 மருவு ரழ மலைநாதனே!

[ஈ. வட்டி யில்லாத விடயம்]

“ஓருளைப் பொருள்ளினைப் பொருள், வேங்கர் துண்டம்  
 விதித்தபொருள்; நட்பினர்க்கு  
 விசாரச் மாகக் கொடுத்தபொருள், வட்டிநிலு  
 வைப்பொருள், விடக்குப்பொருள்,  
 சிதனைப் பொருள், நியா சப்பொருள், கடன்செலுத்  
 திடவந்த போதுதனிகள்,  
 செப்பும் வழக்கால் மறுத்ததனை நடவர்கள்  
 சேர்த்ததனை முதலப்பொருள்,  
 கோதில்அனு போகம்பறும் ஈட்டின்மீல் வாங்குபொருள்,  
 ‘கொள்சரக் கிண்விலையினக்  
 கொடும்,’ என்று கோவாத வரையுமப் பொருளுறவு  
 கொடுத்தபொருள், இவைகட்கலாம்,  
 மாதவத் தோர்வட்டி யில்லை’என் நேமொழிவர்;  
 மகிப்பன்முத் தையமதவேன்  
 மனதில்அனு தினமு(ம்)நினை தரும்இமப் மலைவனிதை  
 மருவுபழு மலைநாதனே!

[ஈ. புத்திரர்: பிதாவின் கடனைக் கோடுக்கு மியல்டு]

“கடனுற்ற தந்தைநற் றிறமற் றிருக்கினும்,  
 கனமோடி ஞால்மெலியினும்,  
 காண்துரிய பரதேய மாகிஇரு பதுவருட  
 காலமா கினும், வீயினும்,  
 கிடன்துற்ற மைந்தர் அக் கடனளவு மையங்  
 தெளிந்தனித் திடுவதென்றாஞ்  
 செப்பிய பிதாவிடைடு சிலமைந்தர் பாகம்அது  
 தீர்க்கு(து) அய விருக்கமற்றோர்

உடன்றறு வாழுங்கிறங்களே (து) அப்பிதா வின்கட்ஜீன  
 ஒத்துவாழுங்க தப்புதல்வரே  
 ஒப்பிக்கொ டுத்திடுவா (து)’ என்றாமா முனிவர்கள்  
 உரைத்தமோழி நிலைமையன்றிருக்கிறார்கள்?  
 மடன்றறு அழையேற்கு வரம்உதவு சோதியே!  
 மகிபண்முத் தையமதவேள்  
 மனதில்அனு தினமு(ம்)நினை தரும்இமய மலைவனிதை  
 மருவுபழ மலைநாதனீ!

[மு. புத்திரா: பிதாவின் கடனைக் கோடாத இயல்ட]

கள்ளுங்கள், குதாடல், வீரகத்தி ஞாங்கிலை  
 கடந்தமெல் வியர்தமக்குக்  
 கையெழுத் தாலேனு(ம்) மொழியிலை சீலாம்பூரு  
 கடலைக் கூப்புக்கொள்வ,  
 விள்ளுரிய இவையினில் தந்தைபடு கடனையும்,  
 வேறுதீ பத்தில்அறிய  
 மேவுதந் தைக்கடனை யும்புதல்வர் ஈயார்;  
 விளம்பும்இவை யன்றிபிறவித்  
 தள்ளுரிய குருடாதி ஈனமைந் தரும்வாயது  
 சார்ந்தபதி ஞறளவுநல்  
 தனையரும் அருகிலுறி வூட்பிதா வின்கடன்  
 தனையளித் திடவொன்றாண்;  
 வள்ளல்னன வருபொங்க நாடேந்தி ரண்சுகுண  
 மகிபண்முத் தைபமதவேள்  
 மனதில்அனு தினமு(ம்)நினை தரும்இமய மலைவனிதை  
 மருவுபழ மலைநாதனே!]

[ஈசு. பேளத்திரர்: பாட்டன் கடனைக் கோடுக்கு  
மியல்டு]

“தந்தையை யளித்தலும் தாதைதே சாந்தரந்  
தனிலேகி னும், வீயினும்,  
சந்திபா சம்பெறி னும், அவனுடைய கடன் அவன்  
தனையன் கொடுப்பதற்குச்  
சிந்தைமகிழ் திறமிலா தவனுகின் உறுபொத்  
திரன்வட்டி யின் றியதனைத்  
தீர்த்தல்வேண் டும்; கள் குழுத்தன்முத லவையினுற்  
சேர்ந்திடுங் கடனையீரார்;  
அந்தப் பெளத்திரர் அளித்தசுதர் தம்முடைய  
அப்பன்மூ தாதைப்பொருள்  
அடையாது விடின் அவன் கடனைக்கொடார்’’என்ன  
அருள்வு ற்ற முநிவோர்களால்  
வந்தமொழி யென்றுணர்(வு) அறிந்தவர் புகன்றிடுவர்;  
மகிபன்முத் தையமதவேன்  
மனதில்அனு தினமு(ம்)நினை தரும்இமய மலைவனிதை  
மருவும் மலைநாதனே!

[ஈடு. இன்னர் பட்ட கடனை இன்னர் கோடுப்பது  
எனல்]

கலைவனாது கடனைமனை வியும், மனைவி யால்வந்த  
கடனை யவன் கணவனும்,  
கருதுதா யும்துந்தை யும்டுதல்வ ரால்வந்த  
கடனையுங் தருதொனைது;  
மேற்கொள்ள பூரணப்பல்து பேராதூந் தீர்’’ என்று  
வசனித்த கடன்மனைவிசார்  
மதிரொளா விடி னும் அவ ஹுடையபொரு வினையடையின்  
மனைவியை சுதல்மீவன்டும்;

உது

## மந்திரி சுதகம்

கலைஞர்கள் வேடர், வண்ணாலூர், இடையர், கூத்தாடி,  
கள்வினாஞர், செக்காவிவர்  
காதலியே னும்மனை படுகடனை யவஞ்செடப  
கணவன்கொ டுத்தல்வெண்டும்;  
மணிஅரவ பூஷணம் அணிந்தசக ரட்சகா!  
மகிபன்முத் தையமதவேள்  
மனதில் அனு தினமு(ம)நினை தரும்இமய மலைவனிலை  
மருவுபழு மலைநாதனே!

[நு. தலைவன் கடன் கோடுக்கும் இயல்டு]

“தந்தையின் உடன்பிறங் தோர், சுகோ தரர், மைந்தர்,  
தாயின்னுடு மனைவி, சீலைன்,  
தனை அடித் தோன், வீலை யானர், இவ் எண்வறையர்  
தகுகுடும் பங்காத்திடிஞ்  
கிந்தையொடு படுகடனை அத்தலைவன் ஈகவும்,  
திரவியம் இலாத்தாயார்  
சிலகடன் பட்டுநன் மாமன்முதல் அன்னியச்  
செல்வரை அடுத்திருக்கின்  
மைந்தன் அக் கடனைக் கொடுக்கவும், புத்திரரும்  
மனைவியும் வேறுவிதமா  
வாங்குகட னைத்தலைவன் இச்சையறின் ஈகவும்”  
மாமுளிவர் “வேண்டும்” என்பார்;  
வங்கிபர்கள் இசைபாட மகிழ்ச்சின்ற தேவனே!  
மகிபன்முத் தையமதவேள்  
மனதில் அனு தினமு(ம)நினை தரும்இமய மலைவனிலை  
மருவுபழு மலைநாதனே!

[ஈ. கடன் வாங்கும் உபாயம்]

தனிகண்டான் வாங்கி னவனுக்கு நல்லவெள்ளு  
 சாற்றிக்கொ(இ) என்றல், அவனைச்  
 சார்ந்தவர்க் காற்சொல்லு வித்தபின் தொடர்தல், இலை  
 தலைமையாம் தருமலபாயம்;  
 நனிநன்மை யுடனிரவல் எனவாங்கு பணியையு(ம்),  
 நம்பிழூரு வர்க்கு(கு)கிகன  
 நல்குபணி யையும், வாங்கி என்பொருட்டு(கு) ஈடுன்ற  
 நவிலுவது கபடவுபாயம்;  
 மனையிலுள் அழைத்து(து) அடிகள் முதலான வைகிறாபல்  
 வலிச்சேயல் உபாய(ம்); மைந்தர்  
 மனைவியிவர் வெளியில்வா ராமல்மனை முத்திரை  
 வைப்பது(து)ஆ சரிதோபாயம்;  
 மனிதர்இவை போசித்துச் செய்யும் இயல் இனிமொழிவான்;  
 மகிடன்முத் தையமத்தீவள்  
 மனதில் அனு தினமு(ம்)னினை தரும்இமை மலைவனிதை  
 மருவுபழி மலைநாதனே!

[ஈஅ. இதுவும் அது]

“தரணிமன் னவர், முதல்வர், வேதியர்கள் இவரிடந்  
 தரும் உபாயமு(ம்); நண்வினர்,  
 தாயாதர், வணிகர், ஒழு வோர், சிற்பர் இவரிடந்  
 தக்ககபட உபாயமும்;  
 பரவும்இழி வினரிடம் வலிச்சேயல் உபாயமும்  
 பண்ணலா(ம்). நேராவிடன்  
 பகர்கின்ற ஆசரித உபாயஞ்செய் தேபொருட்  
 பற்றுவது நீதியாகும்;

உக்கு

## மநுநீதி சதகம்

உரைசொய்யும் இவைபிபலாம் ஆவரவர்கள் மேன்னையும்  
உலகஇயல் பையு(ம்) அறிந்தே  
உஞ்சறவது தகும்; அன்றி மனதின்ப டிச்செய்தல்  
ஒவ்வா(து)’எனச் சொல்லுவார்;  
மரகதக் கொடிபடருஞ் செம்பவள வடிவனே!

மகிபண்முத் தையமதவேள்

மனதில் அனு தினமு(ப்)நினை தருங்கிழவைய மலைவனிதை  
மருவுபழி மலைநாதனே!

[நகை. கடனைத் தீர்க்காதவர் அடையும் பாவம்]

கடன்னன்று வாங்கும்கூரு பொருளோக் கொடாதவன்  
கருதிச்செய் புண்ணியம்நலாம்  
கடன்னன்(று) அளித்தவனே அடைவதல் லாமலும்,  
கடனைக்கொடா(து) இறக்கின்,  
‘கொடியன்’னை இம்மையிற் பேர்பெற்று, மறுமையில்  
கோதிலா மாடாகவும்,

குலியா ளாகவும், கழுதையா கவும், எழிற்  
குதிரையா கவும், வேலைசெய்

அடிமையா கவும், அரிவை யாகவும் சனனமாய்,  
அத்தனிக னிடம்உழைப்பார்;  
ஆதலால், கடனென்ப(து) ஆகா(து)’ எனச் சொலுவார்  
அருள்உற்ற முநிவர்கண்டாய்;

மடல்விரிந் திடுகொன்றை அணிகின்ற தேவனே!

மகிபண்முத் தையமதவேள்

மனதில் அனு தினமு(ம்)நினை தருங்கிழவைய மலைவனிதை  
மருவுபழி மலைநாதனே!

[சு. அடைக்கலப் போருளைக் காத்தலால் வரும்  
பலனும், அபகரித்தலால் வரும் பாவமும்]

திருடர்முத ஸனவர்க்கு) அச்சமுற் றத்தனது  
கிஂதைமிக நம்பியொருவர்  
செவ்விய குணந்தரும் நன்னடை யுளனென்று  
சேமஞ்செயக்கொடுத்த

பொருளைவத் துக்கொண்ட வன், மனது புத்திரன்  
போலவே காத்து, (உ)டையவன், [முதற்

‘பொருள்கொ(டு)’னன் றிடுபொழு தளிக்கின், இர ஸிய  
பொருள்களைத் தானமாக

அருளிய பலத்திடே(டு) அடைக்கலங் காத்தபல  
னீயும் அடைவன்; அபகரித்தோன்:  
அன்பான மெந்தனீயுப், நன்பனீயும் உயிர்செகுத்(து)  
அடைகின்ற பாவம் அடைவன்;

மருள்தவிர்த்(து) எனீயாளும் ஜூய்னே! மெய்யனே!  
மகிபன்முத் தையமதீவன்

மனதில் அனு தினமு(ம்)னினை தரும்இமய மலைவனிதை  
மருவுபழ மலைநாதனே!

[சு. மேற் சொல்லிய போருளைக்  
கோடுக்கும் இயல்பு]

ஒருவன் “வைத் திரும்”னன்(ஹ) அளித்தபொரு ஸினாவாங்கி  
உள்ளமயாய் வைத்திருக்க,  
உள்ளபடி ராசீக தைவிகக் குற்றங்கள்  
உண்டாகித் தனது சொந்தப்

உறி

## மநுந்தி சதகம்

பொருளினாலுடைய கெடுதியடை யின்வாங்கி வைத்தவன்  
பொருள் அளித் திடல்லூன்று;  
புகலும்இக் குற்றங்கள் அன்றியே சோர்விறைற்  
போக்குவரின் அளித்தல்வேண்டும்;  
தருபொழு(து) அளித்தவனை யல்லாமல் வேவெற்றுவார்  
தங்கையில் அளிக்குவூன்று;  
தந்தவன் மரணம்லறின் அப்பொருட்கு உரியவர்  
தமக்குக்கொ டீத்தல்வேண்டும்;  
வரம்லதவி அடிப்பணை ஆட்கொள்ளும் ஜூபனே!  
மகிபண்முத் தையமத்தீவள்  
மனதில்அனு தினமு(ம்)னினை தரும்இமய மலைவனிலைத்  
மருவுபழு மலைநாதனை!

### [சு. மேற்கூறிய போருளை அபகரித்தவன் கோடுக்கும் இயல்டு]

“இப்பொருளை வைத்திரும்’ எனக்கொடுத் தறைவாங்கி  
இன்பமொடு வைத்திருந்தோன்  
ஈந்தவன் கேட்டுக்கொ டாதிருந் திடுபொழு(து)  
இராசீக தைவிகத்தால்  
அப்பொருள் அழிந்துவிடின் அதனுடைய விலைபையுடை  
யவனுக்கு அளித்தல்வேண்டும்;  
அன்றிஅத ணைச்செலவு செயின்வட்டி யுடனே  
அளித்தல்வேண்டும்; கவர்ந்தால்  
ஒப்பிஅப் பொருளைக் கொடுப்பதல் லாமல்,  
உலகாளும் அரசனுக்கும்  
உறுதண்ட முங்கொடுத் திடல்வேண்டும்’ என்றுமண்  
உறைப்பார்முகிவோர்னான்பர்காண்;

## மநுந்தி சதகம்

உக்க

வைப்புயல் உலாவுபொழில் மேவும்ஒரு மங்கைநகர்  
மகிபன்முத் தையமதவேள்  
மனதில் அனு தினமு(ம்)நினை தரும்இமய மலைவனிதை  
மருவுபழ மலைநாதனே!

[சு. சந்தேகப் போருள்]

“தருதியில் லாதவ ரிடத்திலே னும், தலைவர்  
சம்மதியி லாமலே னும்,  
தாழ்ந்தவிலை யாபேனு(ம்), மனையி னுள் ஓனும், ஊர்ச்  
சார்பிலா வெரியிலே னும்,  
அகம்ஜீயம் உறவிரக சியமாக வேனும்,  
அகாலத்தி லேனும், உரிமை  
அல்லா ரிடத்திலே னும்கொள்வ திற்குற்றம்  
அமையின்விற் றவர், கொண்டவர்,  
இக்பரம் இலாத்திரு டர்போலத் தண்டனையை  
ஏற்பதன் றியும், அப்பொருள்  
எல்லாம் முப்பர், உடையவர் அடைவர்” என்றாழுஷி  
யாஞ்ஞவற் சியர்மொழிவர்காண்;  
மகரேகே தனவைரி யானமுக் கண்ணனே!  
மகிபன்முத் தையமதவேள்  
மனதில் அனு தினமு(ம்)நினை தரும்இமய மலைவனிதை  
மருவுபழ மலைநாதனே!

[சு. உடனே வாங்கு போருள்]

சரசபரி யாசத்தி னுல்கந்தி பொருஞ்ஞம்,  
சலிப்பினேல் ஈந்தயொருஞ்ஞம்,  
தாயாதி மீதுகோ பத்தினுல் அன்னியர்  
தயக்ஞுக் கொடுத்தபொருஞ்ஞம்,

தருமவான் என்றுமிகு பாதக விடத்தினில்  
 தந்தபொரு ஞம், ஊதியம்  
 தனையுண்டு பண்ணைத் வர்க்கு (கு) எந்த பொருஞு(ம்) ஜோய்  
 சார்ந்தவர் அளித்தபொருஞும்,  
 உரிமைஇல் லா அடிமை முதலான பேர்களால்  
 உதவிசெய் திட்டபொருஞும்,  
 உடனே நிறுத்தாமல் வாங்குபொருஞ்' என்றார  
 தன்சொன்ன(து) உறுதியன்றே?  
 வரிஉழுவை அதன்ஆட புணைலை கண்டனே!  
 மகிபன்முத் தையமத்வேவன்  
 மனதில் அனு தினமு(ம்)னை தரும்பூமியப மலைவனிதை  
 மருவுபழு மலைநாதனே!

### [சநி. மானுக்கன் இயல்பு]

“புந்தொண்ட இருபிறப் பானன்உப நயனம்  
 புணைந்தபின் குருவிடத்தில்  
 புணிதமொடு பிச்சைபனார் உண்டும், அவ ருக்கும் அவர்  
 புணர்மணையி யர்க்கும்ரன்று  
 மகிழ்புதல்வ ருக்கும்பூழி வல்லாத பணிவிடைகள்  
 மனதொடு புரிந்து), இருக்கு  
 மறையாதி வேதங்கள் மிகபடித் தேசமா  
 வர்த்தனஞ் செய்தவுடனே  
 தகுகின்ற குருவினது தட்சினை அளித்துவிடை  
 தந்தருள்செய் திடவுகந்து  
 தன்மணையில் அனுகுவொன் மானுக்கன் ஆம்’என்று  
 தவழுமிலர் மொழிவர்கண்டாய்;  
 மகநாதனை வென்றிடு மகாதீவ தேவதீன!  
 மகிபன்முத் தையமத்வேவன்  
 மனதில் அனு தினமு(ம்)னை தரும்பூமய மலைவனிதை  
 மருவுபழு மலைநாதனே!

[சு. அணித்துறையோன் இயல்பு]

“சிற்பயணி பொன்முதல் உலோகவே லைடு(ம)நடஞ்  
கீர்கொண்டகீதம் இவையும்  
தெரியவேண் டின், மனது வஞ்சம்பூல் ஸாதநல்  
தேசிக ரிடத்தில்ளகிச்,  
சொற்படி நடந்தும், அவர் தண்டனைக்(கு) உள்ளாகிச்  
சொன்னாருந காலஅளவும்  
சுதார்போ லிருந்துவே லையில்வந்த பொருள்ளலாந்  
துகள் இலா அத்தேசிகார்க்(கு)  
அற்புதம் உறும்படி அளித்துவிடை செய்தவுடன்  
அன்பொடு மனைக்குவருவோன்  
அவன் இழுக்கு(கு) இல்லா அணித்துறைவன் என்றுபோடா,”  
அறைவர்மா முனிவர்கண்டாப்;  
மற்புயங் தனில்வில்ல மாலையணி லோலதீனே!  
மகிபண்முத் தையமதவேன்  
மனதில் அனு தினமு(ம)நினை தரும்பீமய மலைவனிதை  
மருவுபழு மலைநாதனே!

[சு. ஏப்பி வேலை செய்யாதவர் கோடுக்கின்றது]

காலிதணை மேய்ப்பவன்: இராசீக தைவிகம்:  
கள்ளர் இவை யால் அலாமல்  
கண்ணேக்கம் இன்றிவரு மாட்டுநஷ் டத்தை அக்  
காலியடை யோர்க்கு(கு) அளித்தும்,  
காலஅள வினையேற் படுத்தும்பூரு வேலை அக்  
காலமுடி யாதுமுன்னம்  
கருதிச்செய் யாதவன் கூலினைய யிழுந்து(ம)முன்  
கையினிற் கூலிலாங்கி

## மநுநீதி சுதகம்

வேலைசெய் யாதவன் அதற்கு இரட்டி துத்தபொருள்  
 மேவிங்க தோர்க்கு அளித்தும்,  
 வேங்குத்துக் குத்தக்க தண்டமும் அளித்துமேல  
 வேண்டுப் பான் பார்முனிவர்காண்;  
 மாலையினில் வருசெக்கர் வானானிற வழிவடனே!  
 மகிபன்முத் தையமதவேள்  
 மனதில் அனு தினமு(ம்)நினை தரும்இமய மலைவனிலை  
 மருவுபழ மலைநாதனே!

### [சுஅ· சுமைக்காரர் இயல்டு]

“சும்மையா னதுசுமைக் கூலீயா ளன்செய்த  
 சோர்வினைற் கெடுதியடையின்  
 சுமைவிலைப் பொருஞ்சும், வஞ்சு சுத்தினைற் கெடுதிப்ரா  
 சுமுந்திடன் இரட்டிப்பும் அச்  
 சும்மையுடைய யோர்க்கு அவ னளித்தல்வேண் டுப்; சுமை  
 சுமக்கவாப் பிப்பாயணமாம்  
 தொடக்கத்தில் ஒவ்வினது செய்பாத வன்கூவி  
 சொன்னதொகை தனில்வழில்லூண் (ஈ)  
 அம்முதல்வ னுக்குக் கொடுத்தல்வேண் டும்; பாதி  
 யானவழி யெனின்முடுதுமே  
 அளித்தல்வேண் டும்கூவி; ஆள்துலா இடமேனில்,  
 அதற்கு இரட்டி புப்பு, என்பாகாண்;  
 மம்மர் அனு கா(து)எனை அளிக்கின்ற தேவனே!  
 மகிபன்முத் தையமதவேள்  
 மனதில் அனு தினமு(ம்)நினை தரும்இமய மலைவனிலை  
 மருவுபழ மலைநாதனே!

## மநுநீதி சதகம்

/5.5.

### [சீரை. பெப்பின கூலிக்காரனை நீக்கியவன் கோடுக்கும் இயல்பு]

தகுசமை மெடுக்கலூப் பாகியறை பவணையத்  
 தருணத்தில் நீக்கிவிட்ட  
 தலைவன்மொ பூந்தகை லியில்வழி லொன்றும், அத்  
 தடனுவில் நீக்கின் அந்தத்  
 தொகைமுழுதும் அவனுக்கு அளித்தல்வேண் டும்; சொன்ன  
 சுமைநடவ பூயில்விற்கினும்,  
 சுங்கத்தி ஞீலை தடைப்படி னும், வழியினது  
 தொகையின்மேல் ஈதல்வேண்டும்;  
 பகரும்ஒரு காலஅளவு) ஏற்பாடு செய்ததில்  
 பாதிவே லையில்நீக்கிதீஞன்,  
 பகர்கூலி முழுதையும் அளித்துவேர் தன்சொன்ன  
 படிதண்டம் ஈதல்வேண்டும்;  
 மகரசுங்க டலம்இலகு காதனே! போதனே!  
 மகிபன்முத் தையமதவேள்  
 மனதில் அனு தினமு(ம)நினை தரும்இமய மலைவனிகை  
 மருவுபழ மலைநாதனே!

### [நூ. அடிமை இயல்பு]

“மனம்ஹவ்வி அடிமையா னவர்கள்இப மானனது  
 மனையில்அசு சியைவிளக்கல்,  
 மலம்னச்சில் வாருதல், சரீரத்தி ரேமிக  
 மறைக்குமிட முஞ்சொறியதல்,  
 இனையவகை யும், சவச மும்செப்த லேவேண்டும்;  
 இயமானன் உயிர்தனக்கே  
 இறதினே ரும்படி இசைந்தது பத்துவே  
 லையில்இதயம் வைத்துமீட்ட

நடசு

## மநுந்தி சதகம்

அனீய அடி மைக் (கு) அந்த அடிமையிய லினாங்கி  
அருள்புதல்வர் பொற்பாகமே  
அன்புடன் அளித்தலது வேண்டும்' என முனிவோர்  
அறைந்தமொழி நிலைமையன்றோ?

வனமாலி நான்முகன் வணங்கும்ஒரு தேவனே!

மகிபன்முத் தையமதவேள்  
மனதில் அனு தினமு(ம்)நினை தரும்திமய மலைவனிதை  
மருவுபழ மலைநாதனே!

### [நுக். அடிமையை விலக்கும் இயல்பு]

“அடிமையை விலக்கமன தாகின், அவர் தோளினில்

அமர்ந்தநிறை நீர்க்குடத்தை

அருகில்சிலர் அறியதிய மானன்வாங் கித்தகர்த் (து),

அக்ஷதை- புஷ்பட்-புனல்

முடியின்மிசை யினில் இறைத் (து), ‘இவன் அடிமை அல்லன்’

ஸுன்றுரை இயம்பல்வேண்டுப்;

என

முதல்வருணர் ஒருவர்க்கும் அடிமையா குதல்இல்லை;

மொழியும்திவ் வருணரானேர்

புடவிபுகழ் துறவுநிலை கெடின், அவர்கள் நுதலிற்

பொருந்தவே ஞாளியின்கால்

போல்னமுதி ஒட்டிவிடல் வேண்டும்’ என் ரேமிகப்

புதலுவார் முனிவர்கண்டாய்;

வடகுவடு கிடுகெ(டு)என நடனமிடு பாதனே!

மகிபன்முத் தையமதவேள்

மனதில் அனு தினமு(ம்)நினை தருதிமய மலைவனிதை  
மருவுபழ மலைநாதனே!

### [நுட். கூடி மேம்படும் இயல்பு]

“அதிகதிர வியம்ஹளோர், நோபர், முத லில்லார்,  
அதிட்டமில் வரர் இவர்களை

## மநுநீதி சத்கம்

ந. ஞ

அன்றிபொருள் திறமை-சோம் பின்மை-நா ணயம்-வரத்  
தழிவறிந்(து) ஒழுகல்-வலிமை  
மதியணர்தல் இவையுடைய ராகித் தமக்கு)ஒத்து  
வருபவருமா வியைந்து  
வாணிகம்- வேள்வி- உழ வுத்தொழில்- கூத்தாடல்  
வண்சிற்பம் இவைசெய்வதில்  
சதிகெடுதி யாதொருவர் செயின், அவரை மொழியினால்  
தண்டனை புரிந்(து), உள்தியம்  
தனிலொன்றும் ஈயாமல் விலகிடச் செய்வதே  
தகும்' என்பர் மூனிவர்கண்டாய்;  
மதி-அரவு- நதி-துட்பை அணிசியல விமலனே!  
மகிபண் முத் தையமதவேள்  
மனதில் அனு தினமு(ம்)நினை தரும்டுமய மலைவனிதை  
மருவுபழ மலைநாதனை!

### [ஞ. கூட்டுவாணிகஞ் செய்யும் இயல்பு]

“வாணிகம் பலர்கூடி செய்கின்ற போதொருவன்  
மருவுபங் (கு)க்குரியர்சம்  
மதியின்றி யுந்துக்கீன்றதை மறுத்துந்தன்  
மன(து)இச்சை யாச்செய்ததிற்  
காணும்ஒரு நஷ்டத்தை யொவ்வா(து) அவர்க்கிவன்  
கருதியொத் தருளல்வேண்டும்;  
கள்ளரால், தீயினால், வெள்ளத்தி ணல் அழிவு  
காணும்அப் பொருளையொருவன்  
பேணிமீட்(இ) அதிலவன் பங்குரியன் ஆகிணும்  
பின் ணும்அப் பங்கின்மீதில்  
பிரியமொடு பத்தில்ஒரு பாகமும் பெறல்வேண்டும்”  
என்றுபெரி யோர்மொழிவர்காண்;

ந் க்க

## மநுநீதி சதகம்

வாணியிசை பாடமகிழ் மேவும்ஒரு தேவனே!

மகிபன்முத் தையமதவேள்

மனதில்அனு தினமு(ம)நினை தரும்இமய மலைவனிதை  
மருவுபழ மலைநாதனே!

### [ஞ. கூட்டு வியாபாரம் செய்யும் இயல்டு]

மாடுவிதை பொருள் இவைக ஞடையவழி வினர்பயிர்செய்  
வண்மையது நன்குணர்ந்தோர்,

வஞ்சமொடு சோம்பல்லிலர் பலர்கூட வேண்டு(ம); மிக  
வாமனமு(ம), முதுமையும், விரைங்

தோடலும், இளைத்தலும், ஒடிந்தகா லும், பிணியும்  
உடையபக டுகௌங்கி,

ஒத்துவரு பகடுகள் கொள்ளல்லேவண் டும்; எவிகள்  
உறைநிலம், இராசமார்க்கங்

கூடு(ம)நிலம், உவர்நிலம் விலக்கிநலம் உறநிலங்  
கொண்டுபயிர் செய்தல்லேவண்டும்;  
குற்ற(ம), மிகு சதி, கெடுதி செய்தவர்க்கு) ஒன்றாங்கொ  
டாமலே நீக்கல்வேண்டும்;

மாடு, மீனா, பாரி, சுதர், யேவுகுடி வாழ்ச்சுகுண  
மகிபன்முத் தையமதவேள்

மனதில்அனு தினமு(ம)நினை தரும்இமய மலைவனிதை  
மருவுபழ மலைநாதனே!

### [ஞ. போருள் உதவும் இயல்டு]

மிகுசெருக் கினர், மல்லர், பொருள் அப கரிப்பவர்கள்,  
வேசைமே வினர், வதனமுன்

மேவின்னுன் றும்-பிரியின் ஒன்றா(ம)மொழி பவர், தீய  
வினையர், விழை(வ) அற்றதூதர்,

தகுகேள்வி யிலர், மருத் துவர்கள்புன் தொழிலினைச்  
சார்ந்த அத வூல்தீவர்க்குத்  
தனம் அருளல் ஒவ்வாது; நட்பினர், தெளிந்தவர்,  
தயாளர், நற் குரவர், மிடியர்,  
செகமகிழு(ம்) மாண்புடைய பேர், தத்தம் வழிமுறை  
செருக்கா(து) ஒழுக்கமுற்றோர்,  
செப்புமுத விபைபுடையர் அதனு விவர்க்குநற்  
திரவியம் அளித்தலாகும்,  
மகினையைப்பறும் அடியார் தமக்கருஞும் வள்ளலே!  
மகிபன்முத் தையமதவேள்  
மனதில் அனு தினமு(ம்)நினை தரும்திய மலைவனிதை  
மருவுபழு மலைநாதனே!

[நூ. எல்லை அடையாளம்]

“அகழு, கிணறு, துரவு, குளம், ஒடை, கற் குறடு, தே  
வாலபம், புற்று, பர்ளம்,  
அளவொடு திரண்டகல், வழிக்கரை உயர்ந்தங்கில(ம்),  
ஆச்சா, முருக்கு, நாணல்,  
திகழ்பனை, பலா, முங்கில், ஆல், அரசு, முள்ளிலவு,  
சிறுபுதர்கள் இவைமேஹினும்;  
செங்கல், உ-மி, கரி, கருங் காலீப், பிசின், சங்கு,  
சிப்பி, மணல், பாளைஒடு,  
தகுபருத் திக்கொட்டை, எருமுட்டை, பசுவின் வால்,  
சாம்பல், சுக் காங்கல்லொடு  
சாற்றும்தைவ பாண்டத்தி விட்டு; பூ மிக்குஞும்,  
தந்தம்ஹனர் எல்லைமட்டும்  
வைகலறு குறிப்பாக வைத் திடுவர்” என்பாகாண்;  
மகிபன்முத் தையமதவேள்  
மனதில் அனு தினமு(ம்)நினை தரும்திய மலைவனிதை  
மருவுபழு மலைநாதனே!

நடு

மநுநீதி சதகம்

[உள். எல்லை வழக்குத் தீர்ப்பு]

“ஊர்எல்லை விவகார முறின், வாதி யறிவிப்ப(து)  
 ஒவ்வு அனு மாண்மாகின்,  
 உற்ற அனு போகம்-ஆ கமம்-அளவு பெயர்இவை  
 யுணர்ந்தசான் றினர்கள் மொழியைத்  
 தேர்க! அவர் நிசிதர்னனில், உபயவா தியர்மனந்  
 தெளிவான ஒருவனுக்குச்  
 செம்மாலீ- செவ்வாடை புளைவித்து, மண்ணோபோட்  
 டிற்கொண்டு சிரசில்வைத்து,  
 நேர்மையடிடன் எல்லையோட் செய்த நாண்முதல்  
 நிகழுநாற் பத்தஞ்சமேல்  
 நிச்சயஞ் செய்க’ என அமரர்குரு சொன்ன மொழி  
 நிலைமையைக் கொள்வர்கள்டாய்;  
 வார்கொண்ட செஞ்சடா டவியனே! விமலனே!  
 மகிபண்முத் தையாதவேள்  
 மனதில் அனு தினமு(ம)நினை தரும்இமய மலைவனினதை  
 மருவுபழ மலைநாதனே!

[உள். மனைவியின் செய்கை]

மனைவிநற் கற்புஙிலை தலைவின் குலங்கெடும்;  
 மைந்தர்கெடும்; அக்கீகட்டினால்  
 வானவர்கள் பிதுர்கள்யா கம், தருமம் இவைகெடும்;  
 வளர்தருமம் அதுகெட்டிடின்,  
 தனதுபயன் எல்லாம் அழிந்துவிடும்; ஆதலால்,  
 தகுமாமி முதலானபேர்  
 சற்(ற)எனினும் அயலா ரிடத்தின் மொழி யாமல்  
 தடுத்தல்நன்(ற); ஆடை, பணதி

## மநுநீதி சதகம்

கூ.கூ.

மனம்ஹவந் திட-அளித் தே,தெய்வ பூசைக்கு  
வண்மையறு பணிசெய்தலும்,  
மனைவேலை செய்தலும், கற்பித்தல். எங்நாளு(ம்)  
மனதுபிரி யாமல் அன்றே?

வனசமலர் வாவிசூழ்ம் மங்கைநகர் தன்னில்வளர்  
மகிபன்முத் தையமதவேள்  
மனதில்அ/இலு தின்மு(ம்) நினை தரும்இமய மலைவனிதை  
மருவுபழ மலைநாதனே!

### [குகூ.மாதர்க்குச் செய்யும் இயல்டு]

“மெல்லியர்கள் அன்னை சூத்தினால் நலம் அடையின்  
மிகவும்அக் குலம்வினங்கும்;  
வியாகுலம் உறின்மிடிய மாம்; இக் குலத்திற்கு  
மேவும்இஃப் தேயாதலால்,  
மல்லல்ல-று கலியான வற்சவ தினங்களிலு(ம்)  
மனமதிழு அவர்தமக்கு  
மகிழ்நன், கொழுந்தன், மா மன், மாமி, தாய், சந்தை,  
மற்றைய கிளைஞர்களும்

நல்லவாத் திரம், உணவு, பணிஅளித்(து), உபசாரம்  
நவிலப் பொருந்தும்” என்றே  
நன்குணர்ந்(து) உரைசெய்த மநுவின்வாக் கிபமென்று  
நாவலர்கள் மொழிவர்கண்டாய்;  
வல்லமைகள் பெறுமேட்டி பாலகோத் திரசுகுண  
மகிபன்முத் தையமதவேள்  
மனதில்அ/இலு தின்மு(ம்) நினை தரும்இமய மலைவனிதை  
மருவுபழ மலைநாதனே!

[கி.0. கணவனேடு பகைத்த மனைவிக்குச்

**செய்யும் இயல்டு]**

உன்மத்தன்-மகிழ்விலான்-அதிபாவ நோயின  
 ஞெடுபதிதன், வெறியன் அன்றி  
 உத்தம சூஜப்புருட ஞெடுபகைசெய் மனைவியை  
 ஒருவருடம் வரையுநோக்கி,  
 துன்மனப் பகைவிடாள் எனின், ஈந்த பணியையும்  
 துகிலையும் வாங்குவித்துச்,  
 சுகமொழியை யும், புணர் வையும்விலக் கல்தகும்,  
 தோகைமட வார்ப்புருடர்தம்  
 நன்மனது, நற்செய்கை, வடிவு, யென வனம் இவைனைய  
 நயவாமல் ஆண்தன்மையே  
 நபந்துமரு வங்குணத் தாலவர் தமக்குரிமை  
 நல்நா(து) அடக்கலாகும்;  
 வன்மனத் தவர் அறிய வொண்ணைத் தூர்த்தியே!  
 மகிபண்முத் தையமதவேள்  
 மனதில் அனு தினமு(ம்) நினை தரும் இமய மலைவனினது  
 மருவுபழு மலைநாதனே!

[கூக். கற்புநிலை தவறினா மனைவியார்க்குச்

**செய்யும் இயல்டு]**

“கற்புநிலை விலகுற்ற மனைவியைப் பிராயச்சித்த  
 காண்டவிதி செய்யுமளவும்  
 காத்தல்வேண் டும்; வெளிப் பட்டவள் எனின், புரித  
 காரியங் தனில்விலக்கி:  
 நற்றலை மழுக்கி, இழு வானவுண வும், துகிலு  
 நல்கி; நில மேற்றுயிலவும் -

## மநுநீதி சதகம்

சுக

நண்ணிய அசுத்தனிலம் அதுசுத்தி செய்கவு(ம்)  
 நவின்று, மனை தனில்லூரிடத்(து)  
 உற்றிடும் படிசெய்தல் வேண்டும்; இழி வானவர்க  
 ளொடுமருஷின், அவளைவெளியில்  
 ஒதுக்கிவிடல் வேண்டும்” என நாரத மகாருஷி  
 உரைத்தமோழி நிலைமையன்றே?  
 மற்பணதி யெனன்பு புனைகின்ற தேவனே !  
 மகிபன்முத் தையமதவேள்  
 மனதில்அனு தினைமு(ம்)நினை தரும்இமய மலைமனிதை  
 மருவுபழ மலைநாதனே!

[கூ. இவ்வித மனைவியரை ஹழித்து  
 மறுமணம் புரிவது எனல்]

“மதுவுண்டல், பொருள் அழித் திடல், கொடுமை செய்தல், மிக  
 மாறுபா டேசெய்குதல்,  
 மகிழ்நனை ஷரோதித்தல், அன்னியர்கள் மிகவும்  
 வருத்தமூற வேசெய்குதல்,  
 இதம்இலா மொழி புரைத் திடல், இந்த விதமுற்ற  
 இயல்இலா மனைவியர்களை  
 இணங்குவதும், இயலுவதும், மனையின அதி காரமும்  
 எல்லாம் விலக்கி, அயலில்  
 வதிகப் புரிந்து), ஆடை யுணவளிப் பதும் அன்றி,  
 மனதிற்(கு) இயைந்தநல்ல  
 மறுமடந் தையைப்பணம் புரிவதே புருடர்க்கு  
 வளமான செய்கையென்பார்.”

மதனை நுதல் விழியால் எரித்தருளு(ம்) நீதனே!  
 மகிபன்முத் தையமதவேள்  
 மனதில்அனு தினைமு(ம்)நினை தரும்இமய மலைவனிதை  
 மருவுபழ மலைநாதனே!

ஈடு

## மநுந்தி சதகம்

[காந். இவ்வித மனைவியர் இருக்க  
மறுமணம் புரிவது எனல்]

மலடிக்கு(கு)ஓர் எட்டுவருடமும், இறக் கிண்றவீல்ஸ்  
மதலையைப் பெறுபவட்கும்-  
வருகரு அழிந்திடு பவட்கும்ஒரு பத்துவரு  
டமு(ம்), மகட் பெறுபவட்குப்  
பலன் அற்ற பதினெண்று வருடமுஞ் சென்றுநற்  
பாலர்பே றில்லையாயின்,  
பண்புற்ற வேறுவனி தையைமணம் புரிவதே  
பான்மை; முன் மனைவியர்க்கு  
நலன்ஊற்ற மனையின்முன் போலவே அதிகார  
நண்ணுவது தகு(ம்); மனையுளோர்  
நண்ணார் எனின், தக்க பொருள்ளவ தேத்தகும்;  
நல்மனத் தவள்ளோயினால்  
வலியுற்ற போதினில் மதிப்பது விடத்தகா;  
மகிபன்முத் தையமதவேள்  
மனதில்அனு தினமு(ம்)நினை தரும்இமய மலைவனிதை  
மருவுபழு மலைநாதனே!

[காஷ. மனைவியர்க்குத் தகாத இயல்பு]

பானமது செய்தலும், தலைக்கடையில் நிற்றலும்,  
பலகணியி ஏற்பார்த்தலும்,  
பகலில்நித் திரைசெய்த லும், பொருங் தாதமொழி  
பகர்தலு(ம்), மிகுநகைப்பும்,  
ஏனையர்க் கொடுமொழித லும், கிளைஞர் துணையொன்று  
மின்றிவெளி யிற்போதலும்,  
எழிலான தனமுட்- கணக்கால்க ஞட்-வெளியில்  
இலகிடத் துகிளனிதலும்,

## மநுநீதி சதகம்

ஈடு

ஞானமிகு குரு-கணவன் - மைந்தன்னிவர் அல்லாத  
 நண்ணார்கலத் துண்டலும்,  
 நலமிலா வேசை-வஞ் சகி-தூர்த்தை யிவர்களா<sup>6</sup>  
 நண்ணலும், மனைவியர்க்கு  
 மானமும் ஒழுக்கமுங்கெடுவதற்(கு) உறுமென்பார்;  
 மகிபன்முத் தையமதவேள்  
 மனதில் அனு தினமு(ம்)நினை தரும்பீமய மலைவனிதை  
 மருவுபழ மலைநாதனே!

### [ஆடு. கற்புடையவள் இயல்டு]

“மகிழ்நாலே யினனென்னினும் வடிவமில என்னினும் அவன்  
 வரதெப்பும் என்றெண்ணிதேய  
 மகிழ்ந்(து)உப சரித்தல், அவ னுரவினவல், முநிவர்கள்  
 வசனிக்கின் இனிப்பாமொழிதல்,  
 சுகமுற நுகர்ந்தபின் உண்டுதுஞ் சியபின்னர்ச்  
 துஞ்சிமுன் எழுதல், மனையைச்  
 சுத்திசெய் தல், மாமன் மாயிபர்க்கு(கு) அன்பினை<sup>7</sup>  
 தொழுதுபணி விடைபுரிகுதல்,  
 பிகவிருந் தினர்வருக இன்புறல், பொலாதகுண  
 மெல்லியரை நோக்கிநாணல்,  
 விளம்பும் இவை யுடையபதி விரதையா லுகாம்  
 விளங்கிடுவ(து) ன்பர் கண்டாய்;  
 மகபதி தினம்பரவு பாதனே! போதனே!  
 மகிபன்முத் தையமதவேள்  
 மனதில் அனு தினமு(ம்), நினை தரும்பீமய மலைவனிதை  
 மருவுபழ மலைநாதனே!

சாலை

## மநுநீதி சதகம்

[ கூகு. கணவரும் மனைவியும் வத்திருத்தலால்  
வரும் பேறு ]

குணம்உற்ற புருடனும், பதிவிரதை மனைவியுங்  
கூடிமகிழ்வுற் றிருக்கின்:

கோ(து) அற்ற நல்லறம், பொருள்இன்ப(ம்) நலம்உறும்;  
குலமுழுது(ம்) மகிழ்வை யடையும்;

கணம்உற்ற வாங்கலோ கத்தினுங் கற்புடைய  
காதலி உகந்திருத்தல்,  
காணஅரி தென்றுநற் பெரியோர்க் ளால்மிகக்  
கருதும்லரு புகழுமுண்டாம்;

அணிஉற்ற பரலோகம் அதுகிடைக் கும்; குலத்(து)  
அரிவையர்க் ளதனுற்சுகம்  
அனுகிமிக வும்விளங் கிடுவார்கள்' எனமுநிவர்  
அறையுமொழி நிலைமையன்றே?

மணம்உற்ற மலர்வாவி திகழ்மங்கை நகரில்வளர்  
மகிபன்முத் தையமதவேள்  
மனதில்அனு தினமு(ம்)நினை தரும்இமய மலைவனிதை  
மருவுபழ மலைநாதனே!

[ சூல. புருடனே விரோதிக்கின்ற மனைவி யடையும்  
பாவ இயல்பு ]

“பதிவிரதை யர்க்குமண வாளன்மகி முச்செயும்  
பணிவிடையை யன்றிவேலேர்  
பலன்றதவு விரதம்இலை; உண்டென்று செய்வவள்  
பதியினுடி ரைக்கவர்ந்து

## மநுநீதி சுதகம்

சு.ந.

துதிஅற்ற நரகலோ கஞ்சேர்வள்; அவனுடைய  
சொற்படிசெயாதவள்மிகு  
துண்போ யினில்லழுல்வள்; கோபித்(து)உரைப்பவள்-  
தூட்டகுண மாலைபவள்-

சதியாக முன்புசிப் பவள்: முடிவு லாகவும்,  
தாவும்ஒரு புலியாகவும்;  
தாழ்வான பன்றியா கவு(ம்), மறுமை தன்னிலே  
சனங்மா யலைவார்' என்பார்;

மதுரங்க னிந்ததே வாரம் அணி தேவனே!

மகிபன்முத் தைபமதவேள்  
மனதில்அனு தினமு(ம்)நினை தரும்இயை மலைவனிதை  
மருவுபழ மலைநாதனே!

[சு.ந. இல்லறம் வழவின பிதாவையன்றிப்  
புத்திரர் பங்கிமே இயல்பு]

“தீராத நோயினன், மாருத முனிவினன்,  
திரவிபவி ருப்பமில்லான்,  
சீமைனை(வி) மைந்தர்தம் மீ(து)ஆசை யுயர்வுனோன்,  
செய்யசந் பாசி, பதிதன்,

பேர் ஆன சாத்திர விரோதமா கப்பங்கு  
பிரிவுசெய் வோன், இவ்விதப்

பிதா: விபா கஞ்செயப் பிரியமிலா னகினும்,  
பெருமைசேர் மைந்தரானேர்

நேரான தாய்பூப் பொழிந்தகா வத்திலுளா

நிதிமுதற் பொருளைனத்தும்  
நினை(வு)இச்சை யானபொழு திற்பாகம் அதுசெய்தல்  
நீதி’என் பார்முனிவர்கான்;

சுகா

## மநுந்தி சதகம்

வாராக வருவமாய் மால்தேடு பாதனே!

மகிபண்முத் தையமதவேள்  
மனதில்அனு தினமு(ம்)நினை தரும்இய மலைவனிலை  
மருவுபழ மலைநாதனே!

[கூகூ. இல்லறத்தலைவர் அதிகார முறையை]

“இல்லற வியற்கையினில் உற்றபி தாவோத்  
திருக்கின்ற காலந்தனில்  
இயல்லூன மைந்தன்னனி னும்பொருளை யானவு(ம்),  
இயன்றதரு மஞ்செய்யவும்,  
சொல்வினை செயாதவரைத் தண்டனைகள் செய் யவுந்  
துன் னும்அதி காரன் அல்லன்;  
சொன்னதான் தைதிறம் இலாதபொழு தினில்முதற்  
சுதன்மனைக்(கு) அதிகாரனும்;  
வல்லமை யிலான்னனின், சம்மதியி னல்லூனைய  
வரில்வலிய ஞாருவன் அந்த  
மனையின் அதி காரஞ் செலுத்துவது தரும்’என்று  
வசனிப்பர் முனிவர்கண்டாய்;  
மல்லிங்க மனங்குலவு வன(ம்)மேவு(ம்) மங்கைநகர்  
மகிமன்முத் தையமதவேள்  
மனதில்அனு தினமு(ம்)நினை தரும்இய மலைவனிலை  
மருவுபழ மலைநாதனே!

[எ. பிதா மனதின்படி பங்கிடும் வகை]

“தந்தைமன திச்சையால் மிகவாகி னங்குறைவு  
சமமாகி னுஞ் சுதர்க்குச்  
சாத்திர விரோதமின் றிப்பாகம் ஈக்குலும்,  
சமம்னனின் மனைவியர்க்கு

## மநுநீதி சதகம்

சன்

மைந்தர்போற் பங்கீத லும், தன் னுடன்சூடு  
 மனையின் அடி யாள் அளித்த  
 மக்களுக் குப்பாகம் ஈதலும், தன்பொருளை  
 மதலையர்(க்கு) அற்பமாகத்  
 தந்துமிகு தியையெடுத் துக்கொள்ள வந்தகும்; அ  
 தன்றியும், பங்கானபின்  
 தந்தைலண(வு) ஆடையில் லாமல்மெலி யின், புதல்வர்  
 தருகவே வேண்டும்'என்டார்;  
 வந்தளைசே யும்வான வர்க்கு(கு) அருளும் வள்ளலே!  
 மகிபன்முத் தையமதவேள்  
 மனதில் அனு தினமு(ம்)நினை தரும்இமய மலைவனிதை  
 மருவுபழு மலைநாதனே!

[எக. பிதாவுக்குப் பின்பு மைந்தர் பஞ்சிமீ வகை]

தனையர்கள் பிதாவினுக் குப்பின்னர் ப்பங்கிடத்  
 தாயர்க்குல் உளரெனின் அது  
 தனையீன்ற பின்பங்கு செய்தல்வேண் டும்; தாயர்  
 தனையர்போல் உரிமையல்லார்  
 எனினும் அவ ருங்குவிர தஞ்செயச் சமபாகம்  
 ஈதல்வேண் டும்; அவர்களுக்கு(கு)  
 இயலான சீதன மிருக்கின், குறைந்தபொருள்  
 ஈதல்வேண் டும்; சோதர  
 வனிதையர் தமக்குவி வாகஞ்சே யாதுமுன  
 வணையத் தகுந்தபணியுட்ட,  
 மகிழ்விலேடு தந்தையால் ஈந்தசீ தனமொடு  
 மாதாவின் சீதனத்தில்  
 வணைபணதி யுந்தந்து மனமுடித் திடல்வேண்டு(ம்);  
 மகிபன்முத் தையமதவேள்  
 மனதில் அனு தினமு(ம்)நினை தரும்இமய மலைவனிதை  
 மருவுபழு மலைநாதனே!

சுத

மநுநீதி சுதகம்

[எ. தாய் பாகத்திற்கு உரியார்அல்லாதவர்  
இவர் எனல்]

அவி, குட்ட ரோகி, தீ ராதனோ யன், பதிதன்,  
 அவன்மைந்தன், பிறவிஉள்ளை,  
 அந்தகன், செவிடன், பிதாவைப் பகைத்தவன்,  
 அறிவிலாழுடன், வெறியன்,  
 நலம்உற்ற துறவி, அத் துறவுநிலை கெட்டவன்,  
 நெஞ்சிடிக ப்ரமசாரி,  
 நண்ணுவா னப்ரஸ்தன் முதலினே ரும், ஏழூயிபி  
 னல்லறவின் முறையோர்களால்  
 விலகுற்ற வனும், வருண முறைகெட்ட வனிதையை  
 விவாகஞ்செய் தவன்மைந்தனும்,  
 விவாகபுரு டற்குப்பி றந்தசுதர் அன்றிமைத  
 துனன்மேவி; பெற்றசுதனும்,  
 மலிவுற்றும் இவர்ஞாதி பாகம்பெ. றுக்காகான்,  
 மகிபன்முத் தையமத்தேவன்  
 மனதில் அனு தினமு(ம)ஷின தரும் இமய மலைவனிதை  
 மருவுபழு மலைநாதனே!

[எ. தாயபாகம் பேரூதார் பேறும் இயல்பு]

ஞாதிபா கம்பெறற் குரியர் அல ஸாசிவ  
 னஞ்செய்யச் திறமையின்றி  
 நண்ணுபொரு ளைக்காத் திருக்காவர் சுதர் அந்த  
 ஞாதிபா கம்பெறுக்குவார்;  
 ஓதுசுதர் இலையாகின், ஞாதிபர்கள் உண(வ) ஆடை  
 யுதவல்வேண் டும்; ஞாதியோர்  
 ஒழியின், பி தாப்பொருள் கொண்டநல் மாமன்முத  
 அுறவினர் அளிக்க அவர் இல்

## மநுநீதி சுதகம்

உக்கு

லாதபொழு(து) அவ்வரிய ரல்லீர அப்பொருளீள்  
 அடைவர்; அன் றிப்பதித்தும்,  
 அவன்மைந் தனும், முறையி வாள்மைந்த இம்பாகம்  
 அடையார்கள் மைந்தராலும்;  
 மாதவத் தோர்கள்புகழ் நிர்மலா நந்தனே!  
 மகிபண்முத் தையமதவேள்  
 மனதில் அனு தினமு(ம்)நினை தரும்இமய மலைவனிதை  
 மருவுபழ மலைநாதனே!

[எ. பிரிக்கத் தக்க போருள்]

“தந்தையை யளித்தலு தாதையின் பொருளு(ம்)நல்  
 தந்தைமுத வர்ணோபொருளும்,  
 சாற்றும்இப் பொதுவான பொருளுதவி யால்வரும்  
 தயங்கும்உப கரணங்களும்,  
 அந்தமுறு மனைகளும், பணிகளும், பெட்டிமுத  
 லானவையு(ம்), ஆடு(ம்), மாடும்,  
 அடிமையும், காதலியி ஞெடுமகிழ்ந் தேதனக்கு)  
 அருள்செய்த பொருளும், நேயர்  
 தந்தபொரு ஞம், கடிம ஞாந்தன்னில் வந்தபேர்  
 தந்தபொரு ஞம், கண்ணிகா  
 தானத்தி லேதனக்கு) அருள்செய்த பொருளும், ஒரு  
 தன் ஞுழைழப் பினையடுத்து  
 வந்தபொரு ஞம்பிரிக் கத்தக்க(து)’ என்பர்கான்;  
 மகிபண்முத் தையமதவேள்  
 மனதில் அனு தினமு(ம்)நினை தரும்இமய மலைவனிதை  
 மருவுபழ மலைநாதனே!

## [எடு. பிரிக்கத் தகாத் போள்]

“அன்னையொடு தந்தைமூ தாதையிவர் தம்பொருளில்  
 அன்பாக வஞ்சமின்றி  
 அளித்துனக்கு) என்றபொரு ஞம், பொதுப்பொருஞ்சவி  
 யன்றியே நேயராலும்,  
 அன்னிய ரிடத்தினிற் கற்றகல் வியினுலும்,  
 அவையினிற் றன்கல்வியை  
 அறிவித்த தாலும், வழக் கில்லறு சந்தேகம்  
 அதுதீர்த்த தாலும், அமரில்  
 ஒன்னால்கை வென்றதாலும், சௌரி யத்தாலும்,  
 உறுபாவ நீக்கலாலும்,  
 உற்றபொரு ஞம்பிரிக் கத்தகா(து)’ என்றால்  
 உணர்ந்தமுனி வோர்மொழிவர்கான்;  
 வன்னிவில் வந்தும்பை யணிகின்ற சடிலனே!  
 மகிபண்முத் தையமதவேள்  
 மனதில்அனு தினமு(ம)நினை தரும்இமய மலைவனிதை  
 மருவுபழ மலைநாதனே!

## [எசு. அதிக பங்கு பேரும் இயல்டு]

“அயலார் கவர்ந்த அப் பொதுப்பொருளை ஞாதியர்கள்  
 அனுமதியி ஸ்மல்லருவன்,  
 அன்பாக மீட்டின், அப் பிரயாசம் அதுகருதி  
 அரைவாசி கால்வாசியேல்  
 நயமான அப்பொருளில் அவனுடைய பங்கின்மேல்  
 நல்கவேண் டும், ஞாதியார்  
 நவி லும் அனு மதிகொண்டு மீட்டவற்கே முழுதும்  
 நல்கவேண் டும்; சௌரியன்

## மநுநீதி சதகம்

ஞக்

வியன் ஆன வித்துவான் பொதுவான பொருள்களுத்துவி  
மேவிசம் பாதித்ததில்

மேன்மையுடன் அவருக்கு இரண்டுபங்கு ஈதனே  
வேண்டும்' என் பார்முனிவர்காண்;

வயமா எனுங்கரி உரித்தணியு(ப்) மூர்த்தியே!

மகிபன்முத் தையமதவேள்  
மனதில் அனு தினமு(ம்)நினை தரும்இய மலைவனிதை  
மருவுபழு மலைநாதனே!

[என. புத்திரர் போத்திரர் முதலினார் பங்கு  
ஏற்பாடு]

“தன்மைந்த ணைதுதங்கை சமபங் கிடத்தகுந்  
தனையர் அனு மதியிலாமல்

தன்பிதா வின்பொரு ஸினிற்செலவு செய்யத்  
தகாது;மு தாதைத்தன்னுல்

துன்னுபொரு ளைத்தங்கை யெத்தனையர் அத்தனை  
தொகையின்மேற் பங்குசெய்து,

தொடர்பொத் திரர்தங்கள் தங்கையின் பாகமே  
சூழ்தலா (ம்); மூலபுருடன்

பின்(ப)அவன் பொருளில் அவ னுடையோப் ரன்தனது  
பேரனுக் சூப்பாகமும்

பின்டகரு மழும் அற்று விடும்' என்று முனிவோர்கள்  
பேசுமொழி சிலைமையப்பன்றே?

வன்மைமிகு முப்புரம் எரித்தசக் ரட்சகா!

மகிபன்முத் தையமதவேள்  
மனதில் அனு தினமு(ம்)நினை தரும்இய மலைவனிதை  
மருவுபழு மலைநாதனே!

## [எஅ. சீதனாச் சேய்கை]

“தந்தைத்தாய் முதலான கிளையோர்கள் வனிதையார்  
 தமக்குக்கொ டுத்தபொருள்சீ  
 தனம்னன்பர்; அதனையவன் அனுமதியிலாமல் அவள்  
 தன்புருடன் முதலினேரும்  
 சொந்தம்னன அனுபோகம் அதுசெப்தல் ஒவ்வாது;  
 துன்பமிக வந்தபோது  
 சொல்கின்ற அனுமதியிலாமல் அவள் மகிழ்ந்தே  
 துய்க்கும் அதி காரண்ஆவான்;  
 எந்தவிதம் உறினும் அவன் வஞ்சனை கொடுங்தொழில்கள்  
 ஏலாத கருமஞ்செயின்  
 எப்போதும் அக்சீத நைத்துரிமை அவன்தனக் (ஆ)  
 இலை’’ என்று காத்யாயனன்  
 மந்திரமி குந்ததீ வலன்இவர்கள் மொழிவர்கான்;  
 மகிபன்முத் தையமதவேன் ·  
 மனதில் அனு தினமு(ம்)உனை தருமிடப்பய மலைவனிதை  
 மருவுபழ மலைநாதனே!

## [எகூ. இதுவும் அது]

“மனமகிழு(ம்) மனவாளன் உறைபொழுதில் அவன்மனைவி  
 மரணம்உறின், அவள்சீதனம்:  
 மைந்தர்களும், வதுவையில் ஸாதமக ஞந்தமது  
 மனம்ஆன சோதரிபெறாங்  
 தனையர்க்கு(ம்), மங்கல மடந்தையர்க் குஞ்சிறிது  
 தனம்சந்து, மற்றவெல்லாம்  
 சமமான பிரிவுசெய்(து) அனுபோகம் அதுசெய்தல்  
 தகும்; அவட் குச்சதன் இலை

## மநுநீதி சுதகம்

15

எனின், மகள் அளித்தமத லையர் அடைவர்; அவர்களும்  
இல்லையா கின், புருட்னே  
இயலுமீன் வியினுடைய சீதனம் பெறுவன்; என  
இயவர்தம் குருமொழிவர்கான்;  
வணமருவு வேடன்னச் சிலையுண்ட வள்ளலே!  
மகிபன்முத் தையமதவேள்  
மனதில் அனு தினமு(ம்)ங்கின தரும்இய மலைவனிதை  
மருவுபழ மலைநாதனே!

[அ. தத்தபுத்திரன் பங்கு ஏற்பாடும்,  
விபத்தனது போருள் விடயமும்]

தத்தபுத் திருனை வன்றன்னை யேற்றவன்  
தனதுகோத் திரதெய்வமும்,  
கனமும் அடை ஞாவன், அலால் தற்பேறுபி தாவினது  
தனமுதல் எலாம் அகலுவன்;  
சித்தமொத் திடுத்த புத்திரனை வாங்குபின்  
சேய்வாங்(து) உதிக்குமாகின்,  
செப்பும்அத் தத்தபுத் திரனுக்கு(கு) இருக்கின்ற  
திரவியங் தனில்நாலிலொன்(று)  
ஒத்தபா கந்தருதல் வேண்டு(ம்); மக வின்றிமடி  
வற்றிடு விபத்தன்பொருட்(து)  
உ-ரிமைகற் புடையமீன் வியர் அலால் தந்தைத்தாய்  
உ-றினும் அவ ருக்கில்லைகான்;  
மத்தனைப் புத்தியற வைத்தருள்செய் நித்தனை!  
மகிபன்முத் தையமதவேள்  
மனதில் அனு தினமு(ம்)ங்கின தரும்இய மலைவனிதை  
மருவுபழ மலைநாதனே!

நக

மநுந்தி சதகம்

[அக. விபத்தன் மனைவி செய்யும் இயல்டு]

“பத்தினி தனக்குமகிழ் நன்சரீ ரத்திலும்,  
 பாவபுண் ணியபலனிலும்  
 பாதியுண்(டு)’’ என்வேத முந்தரும் நால்களும்  
 பகர்தலால், மகிழ்நன்வீயின்,  
 புத்திரர்கள் இல்லையெனின், மனைவி அக் கருமமும்-  
 புகழ்வாவி முதலானவும்,  
 புனிததா னங்களும் புரிபொழுது, மாமனூர்-  
 பொருவரிய ஆசாரியன்-  
 சித்தமகிழ் அம்மான்- விருத்தர்-அதி திகள் இவர்தம்  
 செம்பதம் வணங்கல்வீவண்டுப்;  
 செப்பும் இவை யன்றிவீ ஞைகா ரியமதிற்  
 செலவுசெயல் ஒண் ஞைதுகாண்;  
 மத்தக கசத்தனை யளித்தருள்செய் நித்தனே!  
 மகிபன்முத் தையமதவேன்  
 மனதில்அனு தினமு(ம) சினை தரும் இமப மலைவரிதை  
 மருவுபழ மலைநாதனே!

[அ2. அவிபத்தனது மனைவிக்குச் செய்ய மியல்டு]

“மதலையர்க விள்லா(து) இறந்த அவி பத்தனது  
 மனைவிகற் புண்டபள்ளுகின்,  
 மாமனூர் முதலீடீனர் தங்குடும் பத்தினேடு  
 வைத்(து)இரட் சிக்கொணுமல்  
 திதியினேடு நித்யனை மித்திகஞ் சீவனஞ்  
 செயவருட் பொருளோயெவரும்  
 சிந்தைவைத் துக்கவர்தல் ஆகாது; தூர்க்குணாச்-  
 செய்வைக்கப்படா— பாள்ளன் ணிதீலா,

இத்துறை சீதனப் பொருள்கீவு வைப்பொருள்கள்  
எல்லாங் கவர்ந்து, மிகவும்

இழிவான உண(வு), ஆடை வாட்டாள் கழிப்பதற்(கு)  
ஈதலே தசும்; 'அதென்று  
மதியோத்த மாமுநிவர் உரைசெய்வர் என்பான்;  
மகிபண்முத் தையமதவேள்  
மனதில்அனு தினமு(ம்)நினை தரும்இமப ரைவனிதை  
பருவுபழ மலைநாதனே!

[அந். விடத்தன் போருளோக் கோள்ளு முறையை]

(இத்தேடு வருமுன்று கவியும் ஏரு தோடர்பு)

ஈந்ததியி லாவிபத் தன்வீயின் அவனது  
தனம்கற்பு மனைவியர்எலாம்  
சபாக மாக்கொள்க! அவரில்லை யாயின், அவன்  
தருகன்னி அடைவள்; இல்லை,  
அந்தம்லறு மணம்ஆன வறுமைஉறை மகள் அடைவள்;  
அவன் இல்லை, மகளின் மைந்தர்  
அடைவர்; இல்லை, மேற்சொன விபத்தனது தந்தையே  
அடைவன்; இல்லை, அன்னையடைவள்;  
அந்த அன் கீனயும்இல்லை, சோதரர்கள் அடைவார்கள்;  
அவர் இலைப், பின்னேதரர்  
அடைவர்; அவர் இல்லைசோ தரர்மைந்தர் அடைவார்கள்;  
அவர் இலைப், பின்னேதரர்  
மைந்தர் அடைவார்; இல்லை யாகில், இனமுஞ் சொலுவன்;  
மகிபண்முத் தையமதவேள்  
மனதில்அனு தினமு(ம்)நினை தரும்இமய மலைவனிதை  
பருவுபழ மலைநாதனே!

நுளி

மாநுந்தி சுதகம்

[அசு. இதுவும் அது]

தாயினது தாய் அடைவள்; அவள் இல்லை, தந்தையின்  
தந்தைஅடை வாண்; இல்லை, மு  
தாதையின் சுதர் அடைவர்; அவர் இல்லை, அவருடைய  
தனீபர் அடை வார்; அவரிலை,  
ஆயினசு பிண்டர் அடை வார்; இலை, சமாநோத  
கரர் அடைவர்; அவர்கள் இல்லை,  
அத்தைமக(வ) அடைவர்; இலை, சிறியதா யின்மைந்தர்  
அடைவர்; இலை, அம்மானது  
சேய் அடைவர்; அவர் இல்லை, தந்தையின் சுற்றுத்தர்  
சேர்வர்; அவர் இலை, அனையைச்  
சேர்ந்தநற் சுற்றுத்தர் மேவர்; அவர் இலை, குரு  
சேர்வன்; இலை யாகின் மொழிவன்;  
மாடன் தனக்காழி அருள்செய்த வள்ளாலே!  
மகிபண்டுத் தையமதவேள்  
மனதில் அலு தினமு(ம)கினை தநும்இமய மலைவனினை  
மாநுபுரம் மலைநாதனை!

[அடு. இதுவும் அது]

அவ்விபத் தன்சிடன் அடைவன்; அவன் இலை, ஒருமை  
யாக்கீவ தம்படித்தோன்  
அடைவன்; இலை, அவ்வுர்சு ரோத்திரிய மான அங்  
தனன் அடைவன்; இல்லையாகின்,  
ஒவ்விஅத் தேசத்தில் உறைகின்ற சாமான்ப  
உபர்சகுண விப்ரன் அடைவன்;  
உரைசெய்த இவையந்த ஞார்பொரு வினில்மற்(ற)  
உகந்தசா தியர்பொருவினை

இவ்விதம் பெறுதற்குக் குருவளவும் இலையாகின்,  
எழில்துக உலகைபாரும்  
இறையவர்கள் அடைவர்'னை முனியாஞ்சு வற்கியன்  
இப்பும்புயோழி நிலைமையங்கே?

மொவலொடு முல்லையணி கங்கைமணி வாளனே!·  
மகிபன்முத் தையமதவேள்  
மனதில் அனு தினமு(ம்)நினை தரும்இபய மலைவனிதை  
மருவுபழு மலைநாதனே!

[அசா. பிரிவுக்கு மேற்பிறந்த மைந்தர் விடயம்]

தனையர்தாந் தையினுடன் பாகஞ்சே யுங்காலந்  
தாய்கருப் பங்கொண்டது  
தாம் அறிய வொண்ணே திருந்துபா கஞ்செய்த  
தற்பின் பிறந்தசுதனுக்கு(கு)  
அனைவருங் கொண்டபொரு விற்பாகம் அதுதருக  
அமையும்; அது கொண்டுதந்தை  
அப்புதல்வ ணைக்காக்க வேண்டுமேற் சொன்னபங்கு(கு)  
அளிபாது முன்னம்பிதா  
தனதுபா கம்வைத்(து) இறக்கினது வேஅந்தத்  
தனையனுக் குப்பொருந்தும்;  
தாய்பாகந் தீர்ந்தபின் புடையவஜை யல்லாது  
தன(ம்)ருணம் தன்னின்மற்றோர்  
மனம்வைக்கும் அதிகாரம் இல்லை; சுதகம்லண்டு;  
மகிபன்முத் தையமதவேள்  
மனதில் அனு தினமு(ம்)நினை தரும்இபய மலைவனிதை  
மருவுபழு மலைநாதனே!

நுடி

மாநந்தி சதகம்

[அன. பிரிவுக்குமேற் பிறந்தோர் வந்தோர்  
பங்கிடும் இயல்டு]

“மதலையிர்க் கும்பிதா வக்ஞம் உறு பாகம்  
வசுப்பான பின்புதந்தை  
மருவிகரு வற்றாப்பி றந்தசுத ருக்கு(கு)அந்த  
மருவுதந் தைப்பொருள் அலால்,  
நிதியுற்ற தாயத்தர் பாகங்கொ டுக்கொன்றா;  
நிலைவிட்டு ஞாதியொருவன்:  
நெடுங்காலம் வேறுதே யந்தனி வீருந்தே  
நெருங்கிளாங்கு(து) உரிமை கேட்கின்,  
பதியுற்ற ஞாதியர்கள் ஒருவர்பெறு தொகையினிற்  
பாதிதொகை யானபொருளைப்  
பலரும் ஒத்துக்கொடுப் பார்கள்”என் ரேகுரு  
பகர்ந்தமொழி நிலைமையன்றே?  
மதிழூத்த வதனம் உறு கங்கைமண வாளனே!

மகிழ்வன்முத் தையமதவேள்  
மனதில்லை அனு தினமு(ம்)நினை தரும்இமய மலைவனிதை  
மருவுபழு மலைநாதனே!

[அன. மாடு மேப்பந்த நஷ்ட இயல்டு]

வேலிமிக அடையாத விளைபயிர் தனைக்காலி  
மேப்பவன் அறிந்திடாமல்  
மேப்பின், அது மேப்பவன் றன்மீது குற்றம்இலை;  
வேலியுள அதனின்மேப்பந்த  
காலியுடை யவனைடத்தில்  
கருதிய பலச்சேதம் அதுவாங்க இந்தகும்;  
கனபினையில் உற்றபசுமை,

## மநுநீதி சுதகம்

ஈகூ

ஞாலமிக துதிசெயும் தேவால யப்பசவு(ம),  
 நண்ணூகன்(ற) ஈன்றபத்து  
 நாளினுக்கு(கு) உட்பட்ட பசவுமேய்க் கிடின், அதால்  
 நவிலும்ஒரு தண்டமில்லை;  
 வாலை விபூதியணி மெப்பனே! துய்யனே!  
 மகிபன்முத் தைபமதவேள்  
 மனதில் அனு தினமு(ம) நினை தரும்திமய மலைவனிதை  
 மருவுபழ மலைநாதனே!

[அகூ. சாக்கு இலாபதீயல்டு]

“அஞ்சதினம் அஞ்சதிதி அஞ்சமா தம்திவையில்  
 யாதொன்றி லேனும் அரசன்  
 அவ்வணிகர் தங்கருக்கு(கு) அத்தேச மதனில்லன்  
 டாஞ்சரக் குக்குருற்றுக்கு(கு)  
 அஞ்சம், அன் னியதேசம் அதில்வாங்கின் நூற்றினுக்கு(கு)  
 ஜியிரண் டும்லாபமுண்  
 டாகவிலை யேற்பாடு செப்தல்வேண் டும்; இதனை  
 யன்றி, விலை குறையவாங்கி  
 மிஞ்சவிலை யாகவிற் பணிசெயின் தண்டம்  
 விதிப்பதே வேண்டும்” என்று  
 மேலான குணமுடைய பாஞ்சுவற் கியமுடி  
 விளம்புமொழி நிலைமையன்றோ?

மஞ்சுலவு பொழின்தேவு மஞ்சைகநகர் தண்ணில்வளர்  
 மகிபன்முத் தைப்பமதவேள்  
 மனதில் அனு தினமு(ம) நினை தரும்திமய மலைவனிதை  
 மருவுபழ மலைநாதனே!

குரு

மநுநீதி சுதக்ம்

[கூ. இராஜ விரோதிகளைத் தண்டிக்கும் இயல்பு]

“மன்னர்தம் பண்டாரம் அபகரிப் பவரையு(ம்),

மாற்றலர்கள் தமையும், அவரை

மருவியோ சணையுரைப் பவர்களையும், அவருக்கு

வாய்த்தபொருள் முழுதுங்கவர்ந்(து),

இன்னல்ல அங்கசே தஞ்செய்து கொல்லுவ(து)

இயற்கையாம்; ஈதன்றியே,

எல்லாப் பொருட்கவர்ச் சிபில்வாத் தியம், வீணை,

எழில்ஆயு தங்கள் இவைபோல்

இன்னும்ஹள அவரவர் சீவனத் துதவியை

இதயம்வைத் துக்கவர்தலும்,

எழில்வேசை யர்க்கு(கு)அலங் காரமது கவர்தலும்

ஏலா(து)”; எனச் சொல்லுவார்;

வன்னியோடு குயில்லவு சோலைசூழ் மங்கைநகர்

மகிபண்முத் தையமதவேள்

மனதில்அனு தினமு(ம்)நினை தருமிய மலைவனிதை

மருவை மலைநாதனே!

[கூக. அந்தனாரும் வைசியரும் ஆயுதம் எடுக்கும்

இயல்பு]

“தங்களைக் காத்தற்பொ ருட்டும், பசுக்கவரு

தருணங்கள் உற்றபொழுதும்,

தையலர்க் கும்-வேதி யர்க்கும்ஒரு துன்பம் அது

சார்கின்ற பொழுதும், வருணம்

சங்கரம மாகுபொழு தும், வாவி- தோட்ட(ம்)-நங்

தனவனங் கெடுபொழுதினும்,

தகுதிறம் இலாதவனை நலிசெயும் பொழுது(ம்), அந்

தண்ணும்வை சிபரு(ம்)ஆயுதம்

## மநுநீதி சதகம்

சீர்க்கீ

செங்கையில் எடுக்கலாம்; அன்றி, மற்று) எப்பொழுதும்  
 திகழும் அவ் ஆயுதத்தைச்  
 சேர்தலா கா(து)’ என்று வானவர்க் காணநற்  
 ரேசிகன் மொழிந்ததென்பார்;  
 மங்குதல்இலாதவரம் அருள்கின்ற வள்ளலே!  
 மகிபண்முத் தையமதவேள்  
 மனதில் அனு தினமு(ம்)நினை தரும்இமய மலைவனிதை  
 மருவுபழ மலைநாதனே!

**[கூ. இவர்களைக் கோன்றுல் குற்றம் இலையேனல்]**

“கனலையும்- விடத்தையும் இட்டவன், வேந்தரது  
 காதுறக் கோள்உரைப்போன்,  
 கருவியைக் தொண்டுயிர் கொல்லவரு கின்றவன்,  
 கருதுமாந் திர(ம்)-மாரணம்  
 தனைவிழும் பிச்செய்ப் வன், பொரு ஜோயும்-மனைவி  
 தன்னையுங் கவர்கின்றவன்,  
 சாபஞ்சை பக்கரம் எடுத்தவன் இவரையும்,  
 தந்திமுதல் மிருகழும்புள்  
 இனம்னனினுங் கொலைசெய்ய வரின் அதனை யுங்கொல்ல  
 வேநன்று குற்றமில்லை;  
 இன்பமாந் தன்சீவ ணைக்காப்ப தேபுண்ய(ம்),  
 இஃதன்றி வேறிலே’ என  
 வனமருவு சுரர்க்குரு மொழிந்தமொழி யென்பர்காண்;  
 மகிபண்முத் தையமதவேள்  
 மனதில் அனு தினமு(ம்)நினை தரும்இமய மலைவனிதை  
 மருவுபழ மலைநாதனே!

ஓடு

மநுநிதி சதுகப்

[காச. திருடரைத் தண்டிக்கும் இயல்பு]

“சுவர்இடிக் குந்திருடனைக்கர மிரண்டும்  
 துணித்துநற் சூலம்ஏற்றல்,  
 தொட்டாகி வழியிற் பறிப்போன் கழுத்தில்  
 சுருக்கிட்டு மேல்தூக்குதல்,  
 குவிமுலைப் பசுதனைத் திருடினவன் மூக்கைக்  
 சுறைத்துநீ ரினில் அமிழ்த்தல்,  
 குதிரையைத் திருடினவன் காலைபும் இடுப்பையுங்  
 குறைத்துவதை செய்தல், மாதைக்  
 கவரும்ஒரு திருடனை யிரும்பினுற் செய்திடு  
 கட்டிலைக் கன்னன்னவே  
 காப்ச்சியத னிற்கிடத் திடல், ஆடு திருடினவன்  
 காலைக்கு றைத்தல்” என்பார்;  
 மவுனமோ கியர்தேடு பாதனே! பேரதனே!  
 மகிபண்முத் தையமதவேள்  
 மனதில்அனு தினமு(ம)னை தரும்இமய மலைவனிற்க  
 மருவுபழு மலைநாதனே!

[காச. இதுவும் அது]

ஆண்பிள்ளை பைத்திருடன் அவனுடைய ஸககால்  
 அறுத்துநாற் சந்திதனிலே  
 அமைக்கவு(ம), முடிப்பெடுத் தவணை அத் தொகைதுணை  
 அறிந்துபண்டர் ஜம்பதின்கீழ்க்  
 காண்கின், அத னுக்குப் பதின்ஒரு மடங்கு(கு)அவன்சு  
 கையில்வாங் கவுப், அதன்மேல்  
 காணின்க ரங்குறைத் திடவு(ம), நாற் றுக்குமீற்  
 காணின்வதை பேசெய்கவும்,

## மநுநீதி சதுகம்

கிரா.

வேண்டியொரு பத்தும்இ டாத்தா னியத்தொகயின்

மேற்றிருடின் வகைசெய்கவும்

வேண்டும்' என் நேருங்கி வியாசனும் மநவும்

விளம்புமொழி நிலைமையன்றோ?

மாண்புசேர் இரவிமதி யனலான கண்ணனே!

மகிபன்முத் தையமதவேள்

மனதில் அனு தினமு(ம்)நினை தரும்இமய மலைவனிதை

மருவுபழு மலைநாதனே!

[காடு. கோலை களவு செய்த வேதியனைத்

தண்டிக்கும் இயல்டு]

அந்தணன் திருடினால் அப்பொருஞும், அப்பொருளின்

அலாவுதண் டமுட்வாங்குக!

அவ்வளவு சத்தியில் லான்னனின், மாதம்லூன்(று)

ஆறும்லூன் றறையாகினும்

பந்தம்லரு சிறைதன்னில் அன்னங்கொ டுத்துவைப்

பதுவாகி னும், சிறந்த

பகமேய்த்தல்- வாசலைக் காத்தல்லிவ் விதம்ஹறும்

பணியாகி னுங்கொள்ளுதல்,

நிந்தைஹு கொலைசெயின் அவனுடைய பொருள்ளலாம்

உலையாமல் அபகரித்தல்,

நெற்றியிற் குறியிடுதல், சென்னிமுண் டம்ஹுக்கல்

நீதியாம்; வதைலுவாது;

வந்தியுந் துதிசெயின் மைந்தன் அருள் வள்ளுலை!

மகிபன்முத் தையமதவேள்

மனதில் அனு தினமு(ம்)நினை தரும்இமய மலைவனிதை

மருவுபழு மலைநாதனே!

[கிளி. வெப்பாதமாதரது கற்பழித்தவரைத்  
தண்டிக்கும் இயல்பு]

“மேன்மையுறு கற்படைய மெல்லியரை வலிவாக  
வேவிஅவள் கற்பழித்தோர்;  
வேதியர்கள் எனில், ஆ, பிரம்பணங் தண்டமாம்;  
வேந்தர்முதல் மூன்றுவருணப்  
பாண்மையர் எனின், பொருளோ பெல்லாங் கவர்ந்து, வதை  
பண்ண லும்- குறியறுத்தும்,  
பாலத்தில் யோனிமுத் திரையெழுதி கழுதைமேற்  
பார் அறிய கைத்தோட்டலும்,  
உனக்குல வனிதையின் கற்பழித் தவர்தமக் (கு)  
இவையினிற் பாதிசெயலும்,  
இயல்லுன தண்டங்கள் ஆகும்; இவை யவரவர்க்கு  
ஏற்றபடி செய்யின் அதுவே  
வான்கொண்ட புகழ்சிற்கும்” என்றுமுனி வோர்மொழிவர்;  
மகிடன்முத் தையமதவேள்  
மனதில் அனு தினமு(ம்)நினை தரும்துமய மலைவனிதை  
மருவுபழு மலைநாதனே!

[கௌ. பெப்பிக் கற்பழிந்தவளையும் அழித்தவனையுங்  
தண்டிக்கும் இயல்பு]

அரிவைதன் மனம்லப்ப அவஞ்சைய கற்பினை  
அழித்தவன் உயர்ந்தசாதி  
ஆகில்லைந் நூறுபண மும், சாதி சமமாகில்  
ஆயிரம் பணமும்ரண

## மநுநீதி சதகம்

கு**ங**

வருணம்னில், வதைசெய்வ துந்தண்ட மாம்; அந்த  
மாதர்க்கு) அதிற் பாதியாம்;  
வதைதனக் குப்பாதி செவிழுக்கு) அறுத்தலே  
வழுவிலாத் தண்டமாகும்;  
சுருதிகுல மாதுமதம் ஏறி,வலி வாகவே  
சூத்திரைனை மருவின், அவளோச்  
சணங்கனுக்கு) இரையா(க)க் கொடுத்தலும், சத்திரியர்  
துகள் இலா வைச்யர் இவரை  
மருவின், முண்டனமாக்கி நீக்கலும், இயைந்ததாம்;  
மகிபன்முத் தையமதவேள்  
மனதில் அனு தினமு(ம)நினை தரும்இமய மலைவரிதை  
மருவுபழு மலைநாதனே!

[குஅ. வைதவரைத் தண்டிக்கும் இயல்பு]

“கொடியநடை யினர்களன் ரே, சகல வித்தையிற்  
குறைவிலா தவர்களன்றே,  
குருடரன் ரே என்று நற்கனுடை யானையுங்  
குருடன் இவ னென்றுமேன்மை  
யுடையவரை நிந்தைசெயின், பதின்மூன் றரைப்பணமும்,  
உயிர்நடுங் கிடவைதவர்க் (கு)  
ஓராயி ரத்துக்கு ளாகநூற் றக்குமேல்  
ஒத்துநிய மித்தபணமும்,  
'அடவிலா! மூர்க்கசீ! போ! என்று(ம)இதுபோலு(ம)  
அறையின் ஒரு நாறுபணமும்  
ஆம்அதற் கேதண்டம்' என்றுநா ரதமுங்  
அறைந்தமொழி நிலைமையன்றே?  
வடுஇலா விடைமீது வருகின்ற தேவனே!  
மகிபன்முத் தையமதவேள்

க்ராம

## மநுந்தி சதகம்

மனதில்அனு தினமு(ம்)னினை தரும்இமய மலைவனிதை  
மருவுபழு மலைநாதனே!

### [ககை. அடித்தவரைத் தண்டிக்கும் இயல்பு]

“இழிவான சேறு-சாம் பற்புடுதி- கோழை-மலம்  
எச்சிலோ(இ) உதிரம்-கொழுப்(ப)

இவையுடலின் மீ(து)எறியின், நாற்பது பணத்துக்குள்  
ஏற்றபடி தண்டமாகும்;

எழுவாதிகொண்(இ)உதிரம் இல்லா தடித்தவர்க்(கு)  
இருபதோ டொருபதுபணம்;

இரத்தம்-அது காணவும் தோல் அற அடிக்கினும்  
எழுபதொடு முப்பதுபணம்;

பழுதாகவிழி-உதடு- செவி-கரம்-கால் அறும்  
பழிசெய்யின் ஐந்துநாறு

பணமும்; அவை துண்டிற அடிக்கின், ஒ ராயிரம்  
பணமுமே தண்டம்” என்பார்;

வழுவாத வர(ம்)மிக்க அருள்கின்ற சோதியே!

மகிபன்முத் தையமதவேள்

மனதில்அனு தினமு(ம்)னினை தரும்இமய மலைவனிதை  
மருவுபழு மலைநாதனே!

### [க100. நஷ்டமும் தண்டமும் வாங்கும் இயல்பு]

“புண்பட அடித்தவன் அப்புண்ணை யாற்றப்  
பொருந்துசெல வும், கொற்றவன்

புகல்கின்ற தண்டமும், சுவரிடித் தனன் அதைப்  
புதுமைசெய் செலவும், அதனால்

எண்ணும்ஒரு தண்டமும் தரல்வேண்டும்; அல்லாமல்  
ஏக்கொடுமை செய்தவரையும்,

## மநுநீதி சதகம்

கோ

இயல்லற்ற வேந்தரா னவர்:கால- தேசம்-இடம்-  
 எளிமைபொடு வலிமை-வருணம்-  
 நண் ஞுசெல் வம்-தரித் திரம்-வயது- தொழில்-குண(ம்)  
 நடக்கையிலை ஆதிமுழுதும்  
 நண்குணர்ந்(து) ஏற்றபடி தண்டிக்க வேண்டும்'என  
 நவிலுவார் முனிவர்கண்டாய்;  
 மண்ணலகும் விண்ணலகும் வந்துதொழும் அண்ணலே!  
 மகிபண்முத் தையமதவேள்  
 மனதில் அனு தினமு(ம்)நினை தரும் இமய மலைவனிதை  
 மருவுபழ மலைநாதனே!

**ம நு நீ தி ச த க ம்**  
**முற்றப் பெற்றது.**

---

**ஸ்ரீவாண்மீகி மஹரிஷி ஆநந்த ராமாயண வசனம்.**

உமாமஹேஸ்வர சம்வாத ரூபமாக 109 சுருக்கங்களும், 12-252 கிராந்தத்தைக்கூடி கொண்ட 9 காண்டங்களாக உள்ள இந்நால் வடமொழியிலிருந்து தமிழ் மொழியில் மொழி பெயர்க்கப் பட்டது. இதில் கௌசல்லியையின் சுயம்வரம், தசரதரின் சரி. தம், வீதையின் சுயம்வரத்திற்கு இராவணன் வருதல், வாண்மீகி மஹரிஷியின் சரித்திரம், வீதை இலங்கைக்குச் சென்று சதகண்ட இராவணன் முதலியவர்களை ஐயித்தல், ஸ்ரீராமர் துதி கவசம், வீதாதேவியின் துதி கவசம், ஸ்ரீ ராமாஷ்டோத்தரம், ஸ்ரீ மகா விஷ்ணு ஸ்தோத்ரம், லக்ஷ்மண சக்தி, சரசேது பந்தனம், ஸ்ரீராமர் கதையின் மகிமை, குசலவர்களின் பராக்கிரமம், பாபங்களின் பிராயச்சித்தம், ஸ்ரீராம நாமத்தை ஐபிக்கும் முறை, வீதாதேவி யின் பாதுவிருத்தியமகிமை, ஸ்ரீராமபிரானின் ஏகபத்திலி வீரத மகிமை முதலியனவும், வேறு சில ஆபூர்வ விஷயங்களும், மந்திரங்களும், வேண்டிய விடத்தில் சுலோகங்களும் அடங்கியுள்ளன. இஃது ஒவ்வொரு இல்லத்திலும் அவசியம் இருக்கவேண்டிய சிறந்த பொக்கிஷமாகும், 13 - அழகிய படங்களுடன் கண்ணிலைக் கவரும் காலிக்கோபயின்டென் கூடியது; தமிக எழுத்துக்கள் அமைக்கப் பேற்றது. விலை ரூ. 6 0 0

இலக்கிய, இலக்கண, தருக்க, வேதாந்த,  
 போதகாசிரியரும், சென்னை ஹிந்து தியலாஜிகல் உயர்தா  
 கலாசாலைத் தலைமைத் தமிழ்ப்புலவரும், 1911 வருடத்  
 முதல் 1922 வரையில் 11-வருடகாலம் “லோகோப  
 காரி” “சக்கரவர்த்தினி” பத்திரிகைகளின்  
 ஆசிரியரும் சொந்தக்காரருமான  
 ஆசிரியர் ஸ்ரீ சாது

கோ. வடிவேலு செட்டியா ரவாங்களால்  
 உரை இயற்றப்பட்ட, சோதிக்கப்பட்ட சிறந்த நால்கள்.

திருக்குறள் விரிவான ரூ. அ.	உரையுடன் 2வால்யம் 8	0	உபதிதம் 3-விரி உரை சாஸ்திரமேற்கோள்க ஞடன் (புதியபடிப்பு) 0	10
திருக்குறள் மூலம்மணக் குடவர் உரைமுற்றும் 2	0	கந்தர் கலிவெண்பாழுல மும் விரிவுரையும் ()	8	மெய்ஞ்ஞானபோதம் 52
கைவல்ய நவசீதம் மூலம் மூலத் துக்கியைத்தவ சன வினாவிடை, விரி வரைமேற்கோஞ்ட 2	8	வேதாந்த உபங்கியாச வசனம்	0	12
வேதாந்த சூடாமணி மூலம் பதவுரையுடன் வினாவிடை வசனம் 1	8	வியாசபோதினி 1-2பாக 0	12	
ஸ்ரீபகவத்கீதமூலத் து க்கியைத் தவசனம், விருத்தியரையுடன் 1	12	மகாாராஜர் துறவுக்காசனம் 0	3	
சுவிவன்னபோத மூலமு ம் மூலத் துக்கியைத் வசனமும், விருத்தி உரையும் மேற்கோ	0	புதிதவதி-காலைக்காலம் 0	2	
ஞடன்	0	திருமுரு காற்றுப்படை 0	8	
நாகா ஸ்ரீவாதக்கட்டளை குறிப்புரையுடன் 0	5	பரமார்த்தபோதவசனம் 0	2	
தர்க்கபரிபாஷைவிரிந்த வியாக்யானத்துடன் 1	0	தர்மவாசகம் என்னும் அறவை, சச்சிதானந்த சிவம் தானே 0	3	
கந்தர் ஆநுபூதிமூலம் விரி வான உரையுடன் 0	12	ஒரு பெண்ணரசியின் பிர ஷ்மஞானாபதேதசம் 0	8	
மேடி ரப் காகிதம் 0	8	சிவப்பிரகாசப் பெருந்து ரட்டு, குறுந்திரட்டு 224	0	
		அதிகாரம் 640 பக்கம் 3245 செய்யுள் 3	0	
		ரிபுகீதத்திரட்டு; 1	8	
		சர்வதர்சன சங்கிரகம் 2	8	
		விவேகசூடாமணி செய் யுள் அரும்பதக்குறிப்பு 0	12	

# மோகந்தசாதன இரகசியம்

ஆசிரியர்:—பீரிஜித் சுப்பிரமண்யசிவம்

[கெள்ளை ‘தமிழ்நாடு’வாய்ப்பதிப்பு அடிப்படையம் :11-10-1925]

நம் நாட்டிற்குச் சொதாரமாயுள்ளவை கிராமங்கள். ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒவ்வொரு தூஷ்டதேவதையுண்டு. அது எங்களும் கடும்பசியுடன் கூடியது. அவ்வப்போது இரத்தத்தினுலும் பலியிலும் திருப்பி செய்யாவிடில் அது கிராமத்தையே ஏறித்துவிடும். இவ்வித உயிர்க்கொலைகளில் மிகவும் பழையைஞ்சு ரபவி. இப்பொழுது அதற்குப் பதிலாக ஏருமைப்பலியும் ஆட்டுப்பலியும் கோழிப்பலியும் இருங்குவருகின்றன. தெய்வத்தின்பேரில் பழியைச் சுமத்தி ஒன்று மறியாத இச்சிவன்களைக் கொலை செய்வதே கடமையெனக் கொண்டிருக்கிறார்கள். இவ்வித அசாகரிகத்தில் முழுகியிருக்கும் நம் நாட்டைத் தெய்வத்தன்மை வாய்ந்ததென்று உலகம் இன்றைக்கும் புகழுகிறது. புனிதபூமியெனப் பெயர் வாய்ச்சது இத்தேசமே.....எனெனில், சரித்திர சம்பந்தமாய், எம் நாட்டில் தெய்வக் களை வீசின துபோல் வேறெந்த நாட்டிலும் மில்லையென்று நாம் அறிவோம். இதற்குக் காரண மென்னவெனில், அவதார புருஷர்கள் தோன்றினவிடம் இதுவேயாரும். காமக் குரோத லோபமோகத்திற்குத் தாண்டுகோலாயும் ஆதாரமாயுமூள்ள ஜம்புலன்களையடக்கியாரும் வழியைக் காண்பித்து எட்டத்தினவர்கள் நம்மவர்களே. அவர்களே இன்றைக்கும் ரிஷிகளென்ற பல பெயர்களால் அறியப்படுகிறார்கள். அனுபவ சித்தாந்தத்தில் அதன் மகிமையைக் கண்டும் முன்னோர்கள் அதை ஒரு கல்வியாக முறைப்படுத்தி, பின்வரும் சந்ததிகளுக்கு உபயோகமாகும்வண்ணம் வழக்கியுள்ளார்கள். அதை, யோகம் யோகாப்பியாசம் என்ற சாதாரணப் பெயரிலே ஜனங்கள் அறிவார்கள். யோகம் என்றால் என்ன? அதைப் பழகும் விதம் எப்படி? அப்படிப் பழகுவதினால் ஏற்படும் சண்மை தீமைகளென்ன? அவசியம் அதைப் பழகியே தீரவேண்டுமா என்பதைப் போன்ற விஷயங்கள் இம் மோட்சசாதன இரகசியத்தில் மிகத் தெளிவாகக் கூறப்பட்டிருக்கின்றன....மனிதனுடைய ஆன்மார்த்த முயற்சிக்குத் தேவையான பல விஷயங்களும் இதில் மிகவும் ஈடுபார்யக் கூறப்பட்டிருக்கின்றன. இதில் கர்மயோகம், பக்தியோகம், குன்யோகம், ஹடயோகம் முதலானவைகளை உதாரணங்களுடன் விளக்கியிருக்கிறார். இதை எல்லோரும் வாங்கிப் பழத்தல் அவசியமாகும். ....விலை நுபாய் நான்து.